

இராவணன்

— ஏ.கே.வேலன்

நூட்க மாந்தர்.

- | | |
|-------------------|----------------------------|
| 1. இராவணன் | — இவங்கை வேந்தன் |
| 2. வண்டர்குழலி | இராவணன் மனைவி (மண்டோதரி) |
| 3. மேகநாதன் | — இராவணன் மைந்தன் |
| 4. கும்பகர்ணன் | } — இராவணன் சேதரர் |
| 5. விபிடனன் | |
| 6. காமவல்லி | இராவணன் தங்கை (குர்ப்பனகை) |
| 7. தாடகை | — இராவணன் அத்தை |
| 8. திரிசடை | — விபிடனன் மகள் |
| 9. மாலியவர்ளி | — முதற்குன்ற |
| 10. நீலன் | — ஒற்றர் தலைவன்; தளபதி |
| 11. வரஸி | — கிட்கின்தை வேந்தன் |
| 12. சுக்ரீவன் | — வாலியின் தய்பி |
| 13. அனுமன் | — அவனது அமைச்சன் |
| 14. தூரை | — வாலியின் மனைவி |
| 15. மாரிசன் | — தாடகையின் மகன் |
| 16. இராமன் | } — தசரத மைந்தர். |
| 17. இலக்குவன் | |
| 18. சிதை | — இராமனின் மனைவி |
| 19. விசுவாமித்ரன் | } — ஆரிய ரிஷிகள் |
| 20. வசிஷ்டன் | |
| 21. அகத்தியன். | |
| 22. மதங்கன். | |
| 23. சுந்தரனுர் | — பேராசிஸியர் |

தேவகுரு, அசரகுரு மற்றும் சீடர், வீரர்,
மணவர் முதலியேரர்,

தமிழ் வெல்க !

இராவணன்.

களம் — 1

இடம்:— தேசியக் கல்லூரி.

காலம்:— சுரித்திரப்பாட நேரம்.

மாந்தர்:— பேராசிரியர் சுந்தரனூர், மாணவர்,

பேராசிரியர் சுந்தரனூர் அவர்கள் இந்தியப் பழம் சர்தையை நடத்துகின்றார். மாணவர்கள் தங்கட்டுத் தோன்றும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளுகின்றனர்.

ஆசிரியர்:— மாணவர்களே ! சி. மு. 2000க்கு முன் வரை குமரி முதல் இமயம்வரை இந்திய நாடு முழுவதிலும் திராவிடர்களே வாழ்ந்துவந்தனர். அவர்களது நாகரீகம் மிக மிகச் சிறந்திருந்தது. அவர்கள் எல்லாவகையானக் கலைகளிலும் மேம்பாடு பெற்றிருந்தனர். சமுதாய சமயத் துறைகளிலும் ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்ற உண்ணதக் கொள்ளக்கூடியப் போற்றிவங்தனர். அவர்களது அரசியல் சிறந்த முறையில் அனைந்து குடிவளம் பேர்த்தியது. முதல் முதல் உலகத்திற்கே நாகரீகத்தை கற்பித்த பெருமை நம் முதாசதயர்களாகிய அத் திராவிடர்களுக்கே உரியது.

மாணவன்:— அவ்வாறு அன்று பெருமிதமாக வாழ்ந்த வர், நமது முன்னேர் என்பதற்கு ஆதாரம்?

ஆசிரி:— நல்ல கேள்வி? சிக்து வெளியில் வெட்டி எடுக்கப்பட்ட ஆப்பா, மாஞ்சோதாரா; என்ற மறைந்த மாநகரம் அதுபற்றி விரிவாகப் பேசகின்றன... இவ்வாரூப் அவர்கள் சீர்மிக வாழ்ந்துவந்த அந்த நாளில், சமார் சி. மு. 2000க்

குப் பிரது வடமேற்குக் கணவாய்களின் வழியாக ஒரு புதிய கூட்டம் புகுங்கது. படையெடுத்தல்ல! மாந்தை மேய்த்து. ஆக்ரமிப்பதற்கல்ல! அண்டிப் பிழைக்க. நாகரீக மக்களாக அல்ல! பொருந்தாத பழக்கவழக்கங்களுடன் அவ்வாறு நாடோடியாக வந்ததுயார்? ஆரியர். எங்கிருந்து? பணிப்பாலோ படர்ந்த வறண்ட மத்ய ஆசியாவிலிருந்து. வள நாட்டு மக்கள் வரவேற்றனர். வாழ இடங் கொடுத்தனர். அலை அலையாக ஆரியத் திருக்கூட்டம் 600 ஆண்டுகள் வந்தேறியது. காளாவட்டத்தில் நம்மவருடன் கலந்து பழகி நாகரீகமும் பெற்றனர். ஆனால்!...

யா:- என்ன?

ஆசி:- நன்றியை மறந்தனர். நாடாள விரும்பினர். அதற்காக நாகவேலையிலும் ஈடுபட்டனர். சிந்துவெளியில் மட்டும் சுமார் 96 திராவிடக் கோட்டைகள் தீக்கிரையாக்கப் பட்டன....

யா:- கொடுமை! கொடுமை!!

யா-1:- (எழுந்து நின்ற) இச் செய்திகள் எல்லாம் எவ்வாறு தெரியவருகின்றன?

ஆசி:- அவர்களது வேதங்களிலேயே வீரி வாசகப் பேசப்பட்டிருக்கின்றன. அன்றைய திராவிடன் நயவஞ்சக நரிகளுடன் போராடிப் போராடி சலித்தான். நெடுங்காலப் போராட்டத்தில் சிதைந்தவர்கள் போக எஞ்சியவர் விந்தியத்திற்கு தெற்கே திரும்பிவிட்டனர். வட இந்தியா முழுவதும் ஆக்ரமித்து தலையெடுத்த ஆரியர் தென்னுட்டி மூலம் சிந்தை வைத்தனர். ஆனால்!....

யா:- என்ன ஆயிற்று...?

ஆசி:- அவர்கள் எண்ணத்தில் மண் விழுந்தது. தென் அட்டார் தீரத்திற்கு முன் எம்மாத்திரம்? போர் முகத்தில் முன்னேற முடியாது புறமுதுகிட்டனர். வீரத்தமிழர் வின்

தியத்தை வட எல்லையரக வரையறுத்து ஆரியத்தை அப் பால் நிறுத்தினர்.

மா:- வெற்றி ! வெற்றி !!

ஆசி:- அக் காரியவாதிகளோ, வாள்வாலிசெல்லாது என் பது புரிந்தவுடன் வஞ்சத்தால் சாதிக்க முனைந்தனர். அம் முயற்சிகளே விளக்கும் சித்திரங்களில் ஒன்றே இராம காலியம்.

மா:- என்ன ! இராமாயணத்தில் பேசப்படுவது ஆரிய திராவிடப் போராட்டமா ?

ஆசி:- ஆம் காலிய மூலம் கொடுத்துக் கைதயரக சித்த ரித்திருக்கின்றனர். பண்டித ஜவகர் தன் மகனுக்கு எழு திய கடிதங்களில் விரிவாக அதுபற்றி எழுதியிருக்கின்றார்.

மா:- தெய்வீகக் கைத அல்லவா ?

ஆசி:- இல்லை... திரித்துக் கூறப்பட்ட சரித்திரம்.

மா:- இராமன் திருமால் அவதாரமல்லவா ?

ஆசி:- அப்படி அல்ல. வயோதிகத்தால் வு ணை ந் த அயோத்தி வேந்தன் தசரதனின் பட்டத்தரசி கோசலீக் கும், ரிஷியசிருங்கன் முதலிய ஆரிய முனிகளுக்கும் பிறங்க வனே அந்த ராமன்.

மா:- என்ன ! வேந்தன் மனைவி விபசாரியா ?

ஆசி:- விபசாரமல்ல வேதமுறை ! பகிரங்கமாக அசுவ மேத யாகத்தின் பெயரால் ஆசிய ரிஷிகளுக்கு அனுபவிக்கக் கொடுத்து, அடிவயிறு கண்ததவுடன் அரசனால் அங்கீ கரிக்கப்பட்டவள்.

மா:- அதற்கு ஆதாரம் ?

ஆசி:- ஆதிகவி வால்மீகி விளக்கமாக, தம் இராமாயண பால காண்டத்தில் வர்ணித்திருக்கின்றார்.

மா:- வால்மீகி ராமரயணத்தை ஆதாரமாகக் கொள்ளக் காரணம்...?

ஆசி:- அச்சரித காலத்தில் வாழ்ந்தவன் வால்மீகி. அது லும் அவன்தான் முதன் முதலாக அச் செய்திகளை கடையாக்கிக் கொடுத்தவன். மற்ற காவியக் கர்த்தாக்களின் கற் பனைக்கும், சுருஷியாக நின்றது அவன்து எழுத்தல்லவா? ஆதலீன் அம்மகாகவியைச் சான்றூகவைத்துப் பேசுகிறேன்.

மா:- அப்படியானால் தமிழ்ப் பெருங்கணி கம்பன் தந்த செய்திகள்...?

ஆசி:- ஒப்புக்கொள்ள முடியாதவை... எந்தவால்மீகத் திற்கு வழிநூலாக வருத்தானே அதற்கு முற்றிலும் மாரூக, எத்தனையோ இடங்களில், சித்தரித்து இருக்கின்றன. வால்மீகி, ஆரிய தருமப்படி இராமனை ஒரு நஸ்ல மனி தனுக்க் காட்டினான். கம்பனே அவனை கேவலங்கக் கித்த ரித்துவிட்டான். வால்மீகி சீதையை ஒரு சாதாரணப் பெண்ணாகவே பேசியிருக்கின்றான்... கம்பனே அவனுக்குக் கடவுள் மூலாம் பூசியிருக்கின்றான். வால்மீகி ஆரிய நெறி முறைகளை அவர்களது நாகரீகத்திற்குச் சான்றூகத் தங்கான். கம்பனே தமிழ்நாடு அந்த ஆபாசங்களை ஒப்பாது என்பகற்காக தன் கற்பனைத் திறனால் மாற்றிவிட்டான். காலத்தாலும் கம்பன் மிக மிகப் பிந்தியவன். வால்மீகிக்கும் கம்பனுக்குமிடையே இரண்டாயிரம் ஆண்டுகள் குறுக்கிடுகின்றன. இந்த நிலையில் யாரை ஆதாரமாகக் கொள்வது பொருத்தம்?

மாணவர்கள்:- வால்மீகி! வால்மீகி!!

மா-1:- இராவனுதியர் அரக்கர்களல்லவா?

ஆசி:- இல்லை. ஆரியமகாகவியால் அவ்வாறுசித்தரிக்கப் பட்டவர்கள். தங்கள் ஆதிக்கத்துக்கு எதிராக இருந்த இராவனுதியரை கேவலமாக அருவறுக்கத்தக்க உருவங்களாக, கொடுமையின் சின்னமாக, தீட்டிக் காட்டினார்.

யா:- அஃதெப்படிப் பொருந்தும்?

ஆசி:- ஏன்? நம் கண்முன்னால் நடந்த இம் மகாயுத்தத் தில், ஆங்கில எகாதிபத்யத்துடன் போட்டியிட்ட ஜப்பானி யரும், ஜர்மானியரும், மிருக உணர்ச்சியினள், கோர சோரு பங்களாக அட்டைப்படங்களில் அலங்கரிக்கப்பட்டு கேவலப் படுத்தப்பட வில்லையா? அவ்வரறைஸ்லாம் ஒருவரை ஒருவர் குறைத்துக் காட்டுவது அளவுக்கு மீறிய அரசியல் வெறி தலைக்கேறிய காரணத்தால். அந்த முறையில்தான், வால் மீகி வீரத் தமிழன் இராவணனை பற்றுத் தலைகளுடனும், அவன்து தமிழி கும்பகர்ணனை தூங்கு முஞ்சிக் கூடங்காதி னனுகவும், தங்கையை முறம் பேன்ற நகத்தினளாகவும், அத்தை தாடுகையை பூதாகாரமாகவும், காட்டியுள்ளார். அவர்கள் ஒழுக்கத்திலோ நாகரிகத்திலோ குறைந்தவர் களாக இருந்திருந்தால் சைவ மகவாதிகளின் தேவார திருவாசக கீதங்களிலே புகழப்படுவார்களா?

யா:- இராவனுதியர் தமிழர்களானால் அவர்களது பெயர்கள் தமிழாக இல்லை!

ஆசி:- அவர்களை பிற்கால சந்ததியார்களுக்கு அறிவித்த வன் தமிழனல்லவே. அவர்கள் மீது வெறப்புக்கொண்ட வேற்று மொழியான் கேவலமாக தனது மொழியில் குறிப்பிட்ட பெயர்களே இன்று வழங்கி வருவன்.

யா:- இராவனுதியர்தாம் எதிரிகள். ஆனால் அனும சுக்ரீவர் நண்பர்களால்லவா? அவர்களையும் குரக்குகளாகத் தானே காட்டியுள்ளனர்.

ஆசி:- ஆம். அந்தமகாக்ஷியால் அனுமன்னவரை புகழப்பட்டுள்ளான் தெரியுமா? நவ வியாகரணப் பண்டிதன் என்று பெருமையாக வர்ணிக்கப் பட்டுள்ளான். அவன் ஒரு குரங்கானால் ஒன்பது இலக்கணத்தில் வல்லவனுக இருந்திருக்க முடியுமா? அத்திருக் கூட்டம் அந்த சமயத்தில் இன உணர்ச்சியை இழந்து ஆரியருக்குத் துணை செய்திருந்தாலுக்கூட, அதற்கு முன் பல சமயங்களில் ஆரியவைரியாக

வாழ்ந்தவர்கள் தானே! அவர்களும் திராவிடத் திருக்குலமல்லவா? ஒருவருக்கு சிறுவர் அப்போது கொண்டிருந்த நட்பைவிட, நெடுங்களைய இனப்பகை உணர்ச்சிதான் மேலோக்கி மனிதனுக்க மதிக்க இடந்தராது வானரமாக வர்ணிக்கச் செய்தது. அதிலும் அவர்கள் கொடியில் குரங்கினை அடையாளமாகக் கொண்டிருந்த காரணத்தாலும், இங்களைய கொரில்லாப்போர் போன்ற குரங்குச் சண்டையில் வல்லவர்களாக இருந்த காரணமும் அப்படிப் பேச இடந்தந்தது.

மா:- அப்படியானால் உண்மைங்கழிக்கிளை தொகுத்து ஒருவர்க்கலாமல்லவா?

ஆசி:- திட்டமாக சரித்திரதுதாரங்களுடன் இராவணனின் உண்மையான சரிதையைக் கூறுகிறேன் கேளுங்கள்...

களம் — 2.

இடம்:- இலங்கை

காலம்:- முற்பகல்

மாந்தர்:- இராவணன், பிரதானியர், பெருமக்கள், கைதிகள்.

இராவணன், சிம்மாசனத்தில் பெருமிதமாக வீற்றிருக்கின்றான். பிரதானியரும் பெருமக்களும், அரச அவையை அலங்கரித்திருக்கின்றனர். யாழிசை, குழலிசை, மயில் நடனம், நாகநாட்டியம், முதலிய கலைவிருந்து நிகழ்கின்றது. மேகநாதனால் வெல்லப்பட்ட ஆரிய வேங்தர்கள் கைதியாகக் கொண்டுவந்து நிறுத்தப்படுகின்றனர்.

இரா:- பெருமக்களே! இசைத் தென்றலில், நடன விருங்கில் நம்மை மறந்து தினோத்திருங்கிதாம். இந்த அருகு

கலைச் செல்வங்களை திறம்பட வசுத்த நம் முன்னேர்கட்டுக் கடமைப்பட்டிருக்கிறோம். கலைத் தொண்டினையே வாழ்க் கைத் தொழிலாக்கொண்டு வளர்த்துவாரும் அறிஞர்களைப் போற்றுவோமாக. மக்களின் வாழ்வும் தாழ்வும் அவர்களது கலை வளத்தைப் பொறுத்தே அமைகிறது. தமிழன் நாகரீகத்தில் தலைசிறந்து வாழ்கின்றார்கள்; ஹீரத்தின் திருவுருவாக விளங்குகின்றார்கள்; நீதிக்கும் நேர்மைக்கும் இருப்பிடமாக இலங்குகின்றார்கள் என்றால், தமிழ்க்கலை தந்த சிறப்பல்லவா? அவைகள். நமது நன்மைக்குக் காரணமான கலை நலத்தில் கருத்துடன் வாழ்வோமாக.

கலைச் செல்வர்களே! நீங்கள் தான் தமிழ்ச் சமுதாயத் தின் உயிராங்கி; நாகரீகத்தின் சின்னப்; தேசத்தின் ஜில் சொத்து. உங்கள் வாழ்க்கைச் செலவிற்கானத் தேவைகளை அரசாங்கம் குறைவின் றி நிறைவேற்றிவரும். உங்கள் இன்ப வாழ்வு இனிதுசெல்ல எட்மாலான வசதிகளைச்செய்துகொடுப் போம். நீவிர் உமது அருந்திறனால் மேலும்மேலும் வளர்ச்செய்க.

கலைஞர்:- வேந்தே! ஒரு விண்ணப்பம். வேற்று ஈட்டு வேவுகாரர்கள், மாறுவேடத்தில் நம் காட்டுப் புறங்களில் நயவஞ்சகமாக தங்கள் கருத்துக்களைக் கலக்கவிடுகின்றனர். காலாந்தரத்தில் அவைகள் நமது கலைகளின் தூயமையைக் கெழித்துவிடும். நமது கலைகளில் கலப்பு நேரு மானால் அதுவே நமது உண்ணத நிலைக்கு உலையாகும் ஆத வின், ஆவனசெய்ய வேண்டுகிறேன்.

இரா:- அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னாகவே எடுத்துக்கொண்டிருக்கிறது, மேலும் கவனிப்போம்.

கைத்திகளை முன்னால் தள்ளி நிறுத்துகின்ற ஏர். வாகைகுடிவாந்த மேகநாதனை வரவேற்று வாழ்த்துகின்றனர்.

இரா:- தமிழ் மரபின் பெருமையை உயர்த்திய ஹீரமகனே! வாழ்க!

மாலியவான்:- ஆரிய வேந்தர் மண்டிலத்தின் தலைவன் இந்திரனை அடிப்படைத்திக் கொணர்ந்த வீர விளக்கே ! நின் தீரத்தினைப் பாராட்டுகிறேன்.

நீலன்:- அசோ ! இவ்வெற்றிக்கு அறிகுறியாக நம் இளவரசருக்கு இந்திரஜித் என்ற பட்டத்தினையும், அரசாங்க மதிப்பிற்குரிய வைர வாளினையும் வழங்கவேண்டுமென்பது எமது விருப்பம். இதை யான் மந்திரி மண்டிலத்தின் சார்பாக வற்புறுத்துகின்றேன்.

மாலி:- ஆம் வேந்தே ! அறிஞர் பேரவையும் அவ்வண்ணமே விரும்புகின்றது.

இரா:- நல்லது வெற்றி ஸிமாவிங்போது கவனிப்போம்.

மேக:- வணக்கம். (இந்திரனைச் சுட்டிக்காட்டி) இவன் ஒரு பெரிய சாகசக்காரன். தனது ஐங்காம் படையின் பிரசார பலத்தால் தன்னை மனிதனையிட மேலான ஒரு பிறப்பாக சித்தரித்து தேவன் எனத் திரிகின்றன. ஆனால் மனி தப் பண்பாடற்றக் குடிவெறியன. மிருக உணர்ச்சியோடு கூடிய காமுகன்.

மாலி:- ஆம், பூரண கர்ப்பிணியாக இருந்த மாற்றுங் தாய் திதி என்பாளை உறங்கிக்கிடந்த நேரத்தில் மிருகத் தனமாகப் புணர்ந்து, கருச்சிதைத்தகாதகன் ! கௌதமன் இல்லாத நேரம்பார்த்து வீட்டிற்கு விலங்காகயிருந்த அகலி கையுடன் திருட்டுத் தனமாகக் கூடிக்களித்த குடிகேடன். இவனது மேனியைப் பாருக்கள், சிரங்கி நோய் சிரங்கர உறவுகொண்டுள்ளது. அதற்கு ஆயிரக்கண்ணென பூரண மெருகிட்டுப் பேசிவருகின்றனர்.

இரா:- விறுத்துக்கள். அந்த ஆபாசங்களைக் கேட்க என் காது கூசுகின்றது.

மேக:- படை பலத்தாலும், தங்கிரத்தாலும் தமிழுகத்தைச் சாடத் திட்டமிட்டிருக்கின்றன. ஆயிய சூழ்ச்

சியின் ஆணிவேர் இவன்தான். இவனுக்கு மன்னிப்பளிப் பது மகா பாதகம்.

இரா:- ஆரிய அட்டகாசத்தின் பிரதிநிதியே! என்ன? உங்கள் தலைவிதியை நிர்ணயித்தாக வேண்டும். சீக்கிரம்சொல்.

இந்:- வேந்தர் வேந்தே! மன்னிக்கவும். இனி வந்திய மலைக்குத் தெற்கே, ஆரிய வேந்தர்கள் கால்வைக்க மாட்டார்கள். இல்லை இல்லை. கனவில்கூட நினைக்கமாட்டோம். அவர்களின் சார்பில் முறி எழுதித்தருகின்றேன். உயிர் பிச்சை கொடுத்தருள்வேண்டும். மன்னுசை காரண மாக சிலைத்த மாற்சரியங்களை மறந்து மன்னித்திட மன்றுடுகிறேன்.

மாரிய:- வேந்தே! இவ்வஞ்சகர்கள் காரியத்திற்காகக் காலைப்புடிப்பர், சற்று கவனக் குறைவாக இருந்தால் காலையே வாரிவிடுவர்.

இரா:- சுருதிச் செய்யவேண்டிய முடிவுதான் கவனிப்போம். இந்திரா! நிபங்தலைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதானால் உங்களில் சிலரைப் பினையாக வைத்துக்கொண்டு மற்றவர்களை விடுதலைசெய்வோம். பினைப்பட்டவர்களின் தலைதப்புவது விடுதலை பெற்றவர்களின் நன்நடக்கையைப் பொறுத்திருக்கிறது. கும்பகர்ண! இவர்களைக் காலல் கூடத்திற்குக் கொண்டுசெல்க.

கும்ப:- ஆணை.

கைதிகளை இழுத்துச் செல்லுகின்றுன்.

மேக:- போர்க்கள் நிகழ்ச்சிகளைப்பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கின்றேன். எதிரிகள் படுதோல்வி அடைந்திருந்த போதிலும், மீண்டும் மீண்டும் தொல்லை கொடுப்பார்கள். ஆதலீன் அவர்களது நிலவாம் அறிந்துவர நமது ஒற்றர் படையை நிறுத்தி வந்திருக்கிறேன். விரைவில் சிற செய்திகளும் கிடைக்கும்.

இரா:- நல்லது ஆரியத்தின் சாகசத்தினை அறதி பிடிவோம்.

மாலி:- கேட்கவாவேண்டும் மிஞ்சினால் கெஞ்சவர் கொஞ்சினால் வஞ்சிப்பர்.

இரா:- அதற்கு நாமேரன்றும் பஞ்சைகளால்ல. இருங்தாலும் அரசியல் நிலவரத்திற்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பேர்ம். நீல ! எல்லைப்புறத் தலைவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு செய்தி அனுப்புக.

நீல:- ஆனை.

இரா:- மீண்டும் நானைய தர்பாரில் சந்திப்போம்.

களம் — 3.

இடம்:- கங்கைக் கரையிலுள்ள ஓர் ஆஸ்ரமம்.

காலம்:- அந்தி...

மாந்தர்:- ஆரிய வேந்தர்கள், ரிவிகள்.

ஹோமத் தீ புகைந்துகொண்டிருக்கிறது.
அதனைச் சூழ்யிருந்து ஆலோசிக்கின்றனர்.

கோசலன்:- யாகாதிபதி தேவேந்திரன் பகைவரின் சிறைக் கூடத்தில் அவதிப்படும்படியான காலமும் வந்ததே அந்தோ ! நமது முயற்சிகள் யாவும் படிதோல்வி அடைந்து விட்டன. இனி ஆயுத பலத்தால் தென்னுட்டை ஆக்ர மிக்க இயலாது. தெற்கே நமது ஆதிக்கம் செல்லாது என வேதோற்றுகிறது.

வசீஷ்டன்:- கோசல மனங்களாதே ! தன்னம்பிக்கை யிழுக்கலாமா ?

விதீப்பன:- குருதேவ்! மன்னிக்கவும். நாங்கள் கையாளாத யுத்த தங்கிரங்கள் இல்லை. ஆனால், ஒன்றும் பலிக்க வில்லை. அவர்களுடைய போர்க் கருவிகளுக்கு முன்னால் நமது ஆயுதங்கள் பயன்படவில்லை. மின்னல் வேகத்தில் சுடும் அவர்கள் போர்க்கலையை புரிந்துகொள்வதே சிரமமாகயிருக்கிறது. நமது ஆக்ரமிப்பு விஷயத்தைப் புரிந்து கொண்டு சமாளிப்பதற்குவேண்டிய சைன்யங்களுடன் பகை வெறி தலைக்கேறியுள்ள அவர்களை மடக்க முனைவது எம் புரிக்கு வழிதேடும் முயற்சியாகும்.

மதங்கள்:- முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.

விதேகன்:- இதற்கு முன்னெல்லாம் தற்காப்பிற்காகப் போராடி வந்தார்கள். இப்பொழுதோ பழிவாங்க முனைந்து விட்டனர். நமது ஆரியவர்த்தம் சூறை போகாது காப்பாற்றப்பட வேண்டுமானால், தென்னுட்டாருடன் எப்படியாவது சமரசம் செய்துகொள்ள வேண்டும்.

பாஞ்சாலன்:- அந்தக் காலத்தில் இராவணனை லேசாக மதித்து இருங்குவிட்டோம். குடிபரவேண்டு போராடிய நேரத்தில் அவனை மடக்க நாமும் பிரயத்தனைப்பட்டிருக்க வேண்டும்.

வசிஞ்டன்:- அவர்களது போராட்டம் தொடர்ந்து நடந்தால், சலித்த சமயம் பார்த்து சாடுவதற்கு, லேசாக இருக்குமென எதிர்பார்த்தோம். ஆனால் அவனது நடவடிக்கைகள், அரசியல் நுட்பம் பெர்குந்தியதாக அமைந்து விட்டன.

கோசலன்:- ஆம். வாலியை நேசித்து வசம் செய்து கொண்டான். மயன் மகளை மணந்து ஆயுத சாதனங்களைப் பெருக்கிக் கொண்டான். விவாக சம்பந்தத்தால் நாகர்களின் சிகேகுமும் கிடைத்துவிட்டது. நாட்டு மக்களையும் போர்க்குணம் மிக்கவர்களாகப் பழக்கியிருக்கிறான். இந்நிலையில்...

அகத்தியர்:- அவைகளை சமாளித்து நமது லட்சியத்தை நிறைவேற்றலே தீரம்.

வித்ரிப்பன்:- எப்படி?

அக்:- மூளை பலத்தால்...

வசி:- ஆம், சாதுரியத்தால் சாதித்தலே சுலபம். ஆனால், அதற்கு ரொம்பப் பிரயாசைப்படவேண்டும்.

மது:- எப்படி யோ சாதித்துவிட்டால் நிரந்தரமாக நமது ஆதிக்கத்தைச் செலுத்தலாமல்லவா?

கோசு:- சுவாமிஜி! எங்களுக்கொன்றும் புரியவில்லை யே.

வித்ரிப்பன்:- ஆரியத்தின் வீரியம் விளக்க, தாங்கள் தான் வழிகாட்டவேண்டும்.

மது:- ஆயுதமே தேவையில்லை. நமது ஐந்தாம்படை தான் ரொம்பத் திறமையாக வேலை செய்யனும்.

வசி:- அவர்கள் கலப்பற்ற நாகரீகத்தில் கைவைத்து பண்பாட்டினை மாற்றியாகவேண்டும்.

கோசு:- எப்படி முடியும்?

மது:- கோசலா! உன் சந்தேகத்திற்கே ஒரு எல்லை யில்லையா?

அக்:- மாறு வேஷத்தில் தென்னாடு முழுதும் பரவி இருந்து தென் கலைகளை நன்றாகக் கற்று, நயமாக நமது கருத்துக்களையும் கலந்து வழங்கவேண்டும். நாள்டைவில் நமது கலைகளுக்கு ஆதிக்கம் கிடைத்துவிடும். பாமர மக்களிடம் பரிவுடன்பழகி அவர்கள் பாஷாயின் தளிமையைக் கெடுத்து நமது மொழிக்கு முதன்மை தேடவேண்டும். மரர்க்கத் துறையிலும் புகுந்து மத போதையை ஊட்ட வேண்டும். மனித சக்திக்கு மேற்பட்ட காரியங்களை கடவுள் பெயரால் கற்பணை செய்துகாட்டி, அவர்களது கொள்கைகளுக்குக் குழிதோண்டிசிட்டு நமது நெறியை நிலை நிறுத்தவேண்டும். இவ்வாரூக இதமான முறையில் நமது

ஆசாரங்களைப் புகுத்தி, அவர்களின் மனப் பண்பாட்டினைப் பாழாக்கிவிட்டால் என்றென்றும் அவர்கள் மீளா அடிமைகள் அல்லவா?

வசீகி:- ஆம். அகவாழ்வில் தங்கள் உரிமைகளைப் பறி கொடுத்து விடுவார்களானாலும் புறத்துறையில் எம்மாத்திரம்.

கோகி:- நமது சூழ்சிகளைப் புரிந்து கொண்டு சாடினார்களானால்?

மதங்:- சகித்துக்கொண்டு சாகசமாக நடித்து காரியத்தில் கருத்தாயிருக்கவேண்டும்.

அகி:- அந்த இராவணன் ஒரு இசைப் பித்தன். அவனை நான் வசப்படுத்திக்கொண்டு, நமது பிரயக்தனங்கள் நடந்தேற வழி செய்கிறேன்.

வசீ:- ரிவி வேஷத்தில் பிரயத்தன மெடுப்பதுதான் நல்லது உலகைத் துறந்த உத்தமர்கள் என்ற எண்ணிருதாசினம் செய்யாமல் ஒத்து வருவார்கள்.

அகி:- அங்குள்ள நதிகளுக்கும், மலைகளுக்கும் மகத்துவம் கற்பித்து பூஜிப்போமானால், முதலில் பைத்தியக்காரத்தன மெனப் பரிக்கிப்பர். பிறகு நம்மைப் பர்த்துப் பார்த்து அந்நாட்டுப் பாமரச் பழகி விடுவர்.

வசீ:- ஜால வித்தைகளைக் காட்டி பாமரமக்களை, பரமனின் அற்புதச் செயல்களுக்கு ஆட்படுத்தி அறியாமையை வளர்த்திடலாம்.

விதூர்:- இம் முயற்சிகள் நமது தலைமுறைக்குள்.

அகி:- பயன் கொடுக்காதானாலும் பரம்பரை பரம்பரையாக நமது இனத்திற்கு ஆதிக்கம் தேடிக் கொடுக்கும்.

கோகி:- ஆம் நமது சந்ததிகட்டு என்றென்றும் ஸாபகரமான காசியந்தரன்.

விதே:- நமது ஒற்றர்கட்டுத் தேவையான அப்யாசங்களைக் கொடுத்து, காரியத்திலிருங்குவோம்.

வசி:- ஒற்றர்களுக்கு மட்டும் என்ன? ஆரிய தருமத் தைப் பரப்புதலே பிறவியின் லட்சியமாகக் கொண்டு உழைக்கும் வகையில் ஆரியனுக்குப் பிறக்க ஒவ்வொருவனுக்கும் கற் பிப்போம்.

அக்ஃ- குருதுல தர்மத்தை ஏற்படுத்திவிட்டால் காரியம் எளிதில் கைகூடும்.

கேஷ:- தங்கள் வேத வாக்கிற்கு எதிர் ஏது?

விதூ:- கட்டுப்பட்டு நடப்பதே எங்கள் கடமை ஸ்வாமி....

அக்ஃ- நல்லது... ஆரியம்!

யாவரும்:- பூலோகமெங்கும் பரவட்டும்

களம்—4,

இடம்:- ஆரிய ஆஸ்ரமம்

காலம்:- காலை

மாந்தர்:- விசவாமித்திரன், ராமன், இலக்குவன் தாடகை முதலியவர்கள்.

ஆஸ்ரம யாகசாலையை நோக்கி விசவாமித் திரர், ராம இலக்குவனுடன் வருகிறார்.

விசு:- ராமா! அதோ ஒரு கூடாரம் தெரிகிறதல்லவா!

ராம:- ஆம் சுவாமி...

விசு:- அதுதான் இராவணப்பிரதிநிதி தாடகையின் முகாம்.

ராம:- பெண்பிள்ளையா பிரதிவிதி?

விகு:- ஆம், அதிலும் அவன் ஒரு பழுத்த கிழவி. நமது யாக காரியக்களை தடுப்பதற்காகவே இவ்வளுந்தரங்களிலும் புகுந்து சோதிக்கின்றன.

ராமி:- அவளை நமது தவ வலிமையால் விரட்டியடிக்க முடியாதா?

விகு:- செய்யலாம் ஆனால் ஒரு பெண் பிள்ளையைத் தூரத்துவதற்கா நமது தவத்தினை உபயோகிப்பது! அதற்காகத்தான் உங்களை அழைத்து வந்திருக்கின்றேன்.

ராமி:- நாங்கள் தூரத்தினால் போய்விடுவாளா...?

விகு:- ஓ! இந்த உலகத்திலிருந்தே கூட...

ராமி:- எப்படி ஸ்வாமி?

விகுவாயித்திரன் ராமன் காதில் ரகசியம் சொல்லுகிறான்.

ராமி:- ஸ்வாமி! அவன் எங்களைத் துண்புறுத்தமாட்டாரா?

விகு:- உங்களைப் பார்த்தவுடன் கொஞ்சவரள். குலவுவரள். நீங்கள் வேண்டுவதெல்லாம் கொடுப்பாள். இளம் பிள்ளைகளிடத்து அவனுக்கு அவ்வளவு வாஞ்சை.

ராமி:- அப்படியானால் நாங்கள் யரகத்தைத் தடுக்காதே என்றால் கேட்கமாட்டாரா?

விகு:- அதுமட்டும் கேட்கமாட்டாள்.

ராமி:- ஏன் சுவாமி?

விகு:- அதுதான் அவர்களது வேலை. ஏனென்றால் யாக யோகங்களைல்லாம் அவர்கள் நாகரீகத்திற்கு விரோதமாம்.

ராமி:- அவர்களுக்குப் பிடிக்காததால் நம்மைத் தடுப்பதேன்?

விசு:- இது அவர்களுடைய நாடு. அதனால் நாம் இங்கு அவர்களுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்வது தவறென் கிறார்கள்.

இலி:- அப்படியானால் நம் நாட்டில் செய்தால்....

விசு:- செய்யலாம். ஆனால் ஆரிய தருமத்தை எக்கும் பரப்ப வேண்டுமல்லவா?... அதற்காகத்தான் இத் தேன் னட்டிலும்...

ராம:- ஸ்வாமி....

விசு:- என்ன தயக்கம்?... சம்மா கேள்.

ராம:- அங்குடன் கொஞ்சபவீளோ எப்படி ஸ்வாமி அட்பால் அடிப்பது?

விசு:- அவளன்பை விட ஆரிய தருமம் மேலானதல்லவா? தேவ காரியத்தை நின்திக்கும் நீசர்களின் அன்பை மதிக்கலாமா?

ராம:- அவள் ஒரு பெண்பால் அல்லவா?

இலி:- அதிலும் கிழவி என்றீர்களே.

விசு:- வீரியம் பார்க்க நேரமில்லை. நமக்குக் காரியம் தான் பெரிது. நம் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்ப வர்கள் யாராயிருந்தால் என்னி? நமக்கு எதிரியல்லவா?... ஆனா; பெண்ணு; வயோதிகமா; வாசிபமா, என்ற ஆராய்ச்சி அவசியமில்லை!

இலி:- ஆம் ஸ்வாமி!

விசு:- ஆச்சாரியன் வார்த்தையைப் போற்றுங்கள்.

ராம:- நல்லது குருதேவ!

விசு:- பலே! அதிபலே! நான் யாகசாலைக்குள் சேல்லு கிரேன். நீங்கள் இங்கேயே விளையாடிக்கொண்டிருந்து...

(ரகசியம் கூறி) புரிந்ததா ஜூரக்கிறதை.

ஈ, இலி:- நல்லது ஸ்வாமி.

வீசுவாமித்திரன் யாகசாலைக்குள் சென்று
விடுகிறோன். ராம இலக்குவர் விளையாடிக்
கொண்டிருக்கின்றனர். தாடகை ஆஸ்ர
மத்தை நேர்க்கிவருகின்றார்.

ஈ, இலி:- பாட்டி! பாட்டி !!

என்று கூவிக்கொண்டே எதிர்கொள்கின்
றனார்.

தாடகை:- பாலர்களே! (கொஞ்சி முத்தமிட்டு) சீங்கள்
யார்?

இலி:- உன் பேரண்கள்.

தாடி:- (அன்பு நகையுடன்) சீவீர் நலம்பெற்ற வாழ்க!

இலக்கி:- பாட்டி! நடந்தே வாரியே! கால் வலீக்கலே.

தாடி:- என்ன அன்பு. களங்கமற்ற சூழங்கைத்தயுள்ளாம்.

இலக்கி:- பாட்டி! உனக்கு பல்லக்கில்லையா?

தாடி:- இருக்கடா கண்ணே.

இலக்கி:- இப்பொழுது சீ எங்கிருந்து வர்க்கோ?

தாடி:- (சுட்டி) அந்தக் கூடாரத்திலிருந்து.

இலக்கி:- என்னையும் அங்கே அழைச்சன்னடு போயேன்.

தாடி:- கொஞ்சம் பொறு இதோ வருகிறேன்.

யாகசாலைக்குள் செல்ல யத்தனித்தல்.

இலி:- பாட்டி! ஒரே ஒரு கதை சொல்லேன்.

தா:- விளையாடிக்கொண்டிருங்கள். பிறகு வந்து சொல் கிறேன்.

ரா:- நன் ஒரு பாட்டு சொல்லேன் கேளோன்.

ராமன் பாடுகிறோன். தாடகை சிறிதுநேரம் பாடலைக் கேட்டுவிட்டு, அவர்கள் கன்னத்தில் தட்டி கொஞ்சியபின் யாகசாலைக்குள் செல்லுகிறோன்.

திருப்புக் காட்சி.

யாகசாலையில் ஓ ம ம் ஜ் வா ஸி யு ட ன் புகைந்துகொண்டிருக்கிறது. கேரணங்களில் பூரணங்கும்பம் வைக்கப்பட்டிருக்கிறது. பூபஸ்தம்பத்தில் ஆட்டுக்குட்டி கட்டப்பட்டிருக்கிறது. மதுக் குடங்களும் நெய்க் குடங்களும் சிறைந்திருக்கின்றன. ரிவிகள் வேதம் ஒதுக்கின்றனர். சிலர் நெய்யையும் பொரியையும் முகந்து ஒமத்தியில் சொரிந்துகொண்டிருக்கின்றனர். அந்த சமயம் தாடகை உள்ளே வருகிறோன்.

விகு:- அபசாரம்! அபசாரம்!! தவச்சாலையில் ஸ்திரீகள் நுழைவதா.

தாட:- (நெகத்து) தவச்சாலையா! வாயில்லா ஜீவன் களை வதைக்கும் கொலைக் கூடமல்லவா?

விகு:- (காதைப் பொத்திக்கொண்டு) தேவஙிந்தனை! தேவஙிந்தனை!

தாட:- தெய்வத்தின் பெயரால் தீச் செயலா...?

கம்பத்தில் கட்டியிருந்த ஆட்டுக்குட்டி களை அவிழ்த்து தட்டிக்கொடுத்து.

தாட:- ஏஞ்சம் தெரியாத ஜீவன். வரப்போகும் மரணத்தை அறியாது கழுத்தில் சுற்றிய மாலைகளைக் கடித்துக் கொண்டிருக்கிறது. அந்தோ, பாவம்.

விகீ:- துறவிகளுக்கு டதால்லை - கொடுப்பது நீதியா?

தூடி:- துறவியா! இது போன்ற வாயில்லாப் பிராணி களுக்கு மறவியல்லவரே ஏழைப் பிராணிகளை இம்சித்து, கொண்று தின்று குடலை நிரப்பும் கொள்கைக்குப் பெயர் யாகமா? கள்ளைக் குடித்து கூத்தாட கடவுள் பெயரை உபயோகிப்பதா? குடம் குடமாக நெய்யை நெருப்பி ந் கு இரையாக்கி பண்டத்தைப் பாழ்க்குவதுதான் புகவத் பிரீதியோ?

விகீ:- தேவனை பூஜிக்கும்போது ஒரு பாவியை சமிக்கக் கூசுகின்றேன்.

தூடி:- (நகைத்து) வறட்டு ஐம்பம், அறியாத மக்களிடம், புரியாத விஷயத்தைப்பற்றி, தெரியாத பாவையில் தகடுத்தகம் பேசும் வேஷதாரிகளே! உங்கள் புரட்டு செல்லாது.

விகீ:- மரியாதையாகச் சென்றுவிடு, இல்லாவிட்டால். மந்திரத்தால்.....

தூடி:- மாங்காய் விழாது. தங்கிர நரிகளே! யாகத்தின் பேரால் பாபத் தொழில் நடத்த விடமாட்டேன். அதிலும், இராவண ஆட்சியிலா இந்த அக்ரமம் நிகழ்வது! ஒழுக்கம்கெட்ட சமூகர்களே! உங்கள் ஆபாச முறையை எங்கள் அன்புத்திருநாடு வெறுக்கின்றது. மீறினால் தண்டிக் கப்படுவீர்கள். பழிக்கஞ்சாப் பாதகச் சடங்குகளே. வேதமெருகிட்டுப் பேசும் நீசர்களே! உங்களை எங்கள் எல்லையில் நடமாடவிட்டதும் மாபெருங் தவறு.

அங்கிருந்த மதுக் குடத்தைச் சாய்த்து ஹோமத்தை அவீக்கிறார்கள். ரி வி கள் பதைத்து ஒடுங்கி நிற்கின்றனர்.

தூடி:- வெறித்துக் கூத்தாடும் உங்கள் வேதமுறை ஈன்றுங்னது. அன்புக் கொலைக்குப் பெயர் தய்வக் கலையா? விறுத்துங்கள் உங்கள் நீசத்தனத்தை.

அந்த சமயத்தில் இராமன் மறைந்திருந்த படி, தாடகையின் விலாப்புறத்தில் வீல் லாலடித்து வீழ்த்துகிறான்.

தட:- ஆ! (அலறல்) பேடித்தனம்... பின்புறமிருந்து பெண்பாலை அடித்து வீழ்த்துவது தான் ஆரிய ஹீரமோ? ஈரமில்லாப் பாதகனின் ஆண்மை இருந்தவாறு நன்று. ஒரு தாடகையை வஞ்சத்தால் வீழ்த்தினிட்டால் உங்கள் மோச வலை நிலைபெற்றுவிடுமா? நேருக்கு நேர் நின்று வாள் முனை பில் பேச வகையற்ற கோணமூசனின் குள்ளாங்கிக் செயல் குலைக்கப்படாதா? அங்புத் திரு நாட்டை ஆக்ரமிக்கவந்த ஆரியம், நாசமாக்கப்படாதா? ஒழிக ஆரியம். வெல்க தமிழ்!! தமிழ்!! தமிழ்!!! (எனக்கூறி வீழ்தல்)

விக்:- ஆரிய தருமத்தை நிலை நாட்டிய வீரிய! ஒரு பழுத்த கிழவியை பரலோகமனுப்பிய ரகுராம! ஜெய ஷிபவ!

விக்:- வேதம்.

யாவரும்:- முழுங்குக!

விக்:- ஆரியம்:

யா:- பரவுக !!

களம் — 5.

இடம்:- பொதிய மலை.

காலம்:- மாலை.

யாந்தர்:- இராவணன், நீலன், அகத்தியன், சீடரிகள்.

நாடு சோதனையில் ஈடுபட்ட இராவண னும், நீலனும், பொதியமலைச் சாரலை அடைகின்றனர். அகத்தியர் குருகுலம் காணப்படுகிறது.

நீலனி:- வேங்தே ! இங்குதான் ஆரிய முனிவர்களின் தலைவன் அகத்தியன் தங்கியுள்ளான். அவன் மற்ற ரிசி களைப் போல் யாக யோசங்களில் ஈடுபடாமல் குருகுலம் நடத்தி வருகின்றன. அவனது நடவடிக்கைகள் மிகவும் மர்மமாகவே இருக்கின்றன.

இராவணனி:- ஆராய்தேவாம்.

நீலி:- நேரடியாக எதிர்ப்பார்களானால், ஆரியப் பகை ஒரு பெரிதல்ல. ஆனால் நயவஞ்சகமாக நாட்டு மக்களை மோசவலையில் சிக்கலைக்கும், சூதுத் திட்டத்தினை.....

இரா:- தகர்ப்போம்.

நீலி:- அதிலும் இந்த அகத்தியன் நம் செந்தமிழில் கல்ல திறம் பெற்றிருக்கின்றன.

இரா:- ஆரியத்தை வளம் செய்யவேண்டி அருங் தமிழைக் கற்றுக்கொண்டிருப்பான்.

நீலி:- சிவபெருமான் கட்டளைப்படிதான் இவன் தென் ஞாடு வந்திருக்கிறானும்.

இரா:- இந்நாட்டை சுரண்டுவதற்கு வழிகோலவா? ஆண்டவனுடன் உறவு பேசும் ஆரிய சாகசம் என்னே!

இருவரும் குருகுல வாயிலை அடைகின்ற ஏர். அகத்தியர் தன் சீடர்கள் புடைகுழும் சந்திக்கின்றார்.

அகத்தி:- சிவபக்த சிரோன்மணியே! வருக! வருக!

இரா:- ஆரிய முனியே! உமக்கு இங்கு என்ன காரிய மோ?

அகத்தி:- (புண்ணகையுடன்) வேங்தே! ஏன் இவ்வளவு கடுமை? அதிலும் பரமனின் நேசத்தை விரும்பி உலகத் பாசத்தை அறுத்த ஒரு துறவியிடம்.

இரா:- சிரித்துப் பேசி என் சீற்றத்தை மாற்ற முயலும் உன் நரித்திரக் அறி வேன்.

நீலி:- உலகைத் துறங்க உத்தமற்கு பத்தினிமட்டும் பக்கத்தில் தேவை போலும்

சீடனி:- சிசுருஷைக்காக...

இரா:- நல்ல துறவு! நல்ல துறவு!! சிவபோக உபதேசம் சீடர்களுக்கு, ஸ்தீரபோக சல்லாபம் தவஞானிக்கு.

அகி:- அரசே! மண்ணுசை, பொன்னுசை, ஆகிய புறப்பொருட் பாசுக்களை அறுத்தலே முக்கிக்கு முதற்படி பெண்ணுசை அப்படியன்று ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட இயற்கையான உள்ளுணர்ச்சி. அதனை செய்யப்பது ஆண்டவன் படைப்பையே அவுமதிப்பதாகும். ஒருவன் ஒழுக்கத்தில் வழுக்கி வீழாது நூன் பரதையில் செல்லவேண்டும் மனுல் தரும பத்தினியின் தயவு சிச்சயம் வேண்டும்.

இரா:- முனிவரே! நிறுத்தும் உமது உபதேசங்கள் டத்தை. எதற்காக இங்கு எழுந்தருளியிருப்பதோ?

அகி:- எல்லாம் உங்கள் நன்மைக்காக...

இரா:- நன்று நன்று உனது நாவன்மை.

நீலி:- கற்பனை பேசி காலத்தைக் கடத்தாது கேட்ட கேள்விக்கு விடை சொல்லும்.

அகி:- அரசே! புண்ணிய ஸ்தலயாத்கிரை செய்துவந்தேன். தென்றல் தவழும் இச் சந்தனச் சாரல் என் சிங்கதயைக் கவர்ந்தது. நெஞ்சை அள்ளும் தென்னுட்டு இன்னிசையில் என்னை மறந்தேன். தண்டமிழுக்குத் தொண்டு செய்து வாழ விரும்பி இங்கு தங்கிவிட்டேன். குருகுலம் நடத்தி கலைவளம் பேணி வருகின்றேன்.

இரா:- தட்டிக்கேட்ட ஆளில்லாயிடத்து தம்பி சண்டப் பிரசண்டன் என்பதுபோல் யாரும் இல்லாத அடவியில் காரியம் நடக்கின்றதோ?

சீடனி:- அரசே! எங்கள் திறமையைக் காட்ட கொஞ்சம் சந்தர்ப்பம் கொடுத்துப் பாருக்கள்.

அகு:- வேங்கீத! அப்படி அமர்ந்கள்.

இராவணனும் நீலனும் அமர்கின்றனர். அகத்தியன் ஜாடை காட்டுகின்றன். சீடர்கள் யாழும், குழலும், முழவும் எடுத்து வந்து இசைக்கி ஸ்ரனர். இராவணன் இசையின்பத்தில் திணைத்து தன்னை மறந்திருக்கின்றன்.

அகு:- வரையாது வழங்கும் வள்ளலே! இப்பொழுதாவது உண்மையை உணர்ந்து கொண்டிருப்பிர்கள்லவரா?

நீலனி:- கள்ள நினைவும் கலந்திருப்பதறிவோம்.

இராவு:- இந்த யாழும் குழலும் தமிழுடைமையல்லவரா?

அகு:- ஆம் வேங்கீத. கருவிகள் மட்டுமன்று கலை நுட்பங்கள் கூடத் தமிழுக்கீச வாய்த்த தனிப்பெறும் செல் வங்கள். இனிமையும் எளிமையும் ஏழிலுங்கொண்டு விளக்கும் கண்ணித் தமிழ் கலைகளின் பிறப்பிடமல்லவா.

நீலி:- கலையைப் பாராட்டி காரியம் பெறுவதும் ஆரியக் கலைகளில் ஒன்றுதானே.

அகு:- நெஞ்சார உணர்ந்ததை வாயாரச் சொன்னேன். வஞ்சகமில்லை.

இரா:- உங்கள் நாகரீகத்திற்கு எதிரான எங்கள் கலையை ரசிப்பது எதனால்?

அகு:- கலைக்கு இனப்படை இல்லையே. தங்கள் சொந்த விருப்பு வெறுப்பை விட்டால்தானே உண்மையும் உயர்வும் விளங்கும் வெயிலில் அடிப்பட்டவனுக்கல்லவா நிழலநுமை தெரியும் உலகம் சுற்றிவங்க நான் இவ்வன்னத தென் கலைக்கு வசப்பட்டது வியப்பா? என்றென்றும் தமிழுக்கு அடிமையாக வாழ விரும்புகின்றேன்.

நீலி:- ஆரிய விஷம் !

அகு:- அற்றுவிட்டது.

இரா:- நம்ப முடியாத பேச்சு.

நீலி:- இல்லை ! யவனஞ்சக நடிப்பு.

அகு:- காலம் விடைதாரும். விளக்குவதற்கு வேறு வர்த்தையில்லை. பிறப்பிற்காக வெறுப்பதா?

நீலி:- சிஹுத்தைக்குள்ள புள்ளி மாறினாலும் இந்த குள்ள நரிகளின் குணம் மாறுமா?

அகு.- வீண் சங்கீதகம்.

நீலி:- என்றால் ஒரு னாள் வேஷம் வெளிப்படும். வாலிமுந்து சாயங் குளித்தாலும், வழக்கப்படி ஊள்ளூயிடாதா நரி?

இரா:- ஆரிய! நீ பெரிய காரியவாதி. கற்ற கலையை கண்ட உண்மையை கண்கக்க கரைக்குக் கொண்டு செல்லுக ! இத் தென்னாட்டிற்கு உன் தொண்டு தேவையில்லை.

அகத்தியன் மனம் வருந்தி ஸ்ரிகின்றான்.

நீலி:- குருகுலத்தின் பெயரால் பால் மணம் மாறு பச்சிளம் பாலர்களுக்கு உங்கள் நச்சுக் கருத்துக்களை, நயவஞ்சகமாக ஊட்டி, ஆட்டிப் படைக்க விரும்பும் ஆரியமே!

இரா.- உன் கேரிக்கைதான் என்னவோ?

அகு:- தமிழ் எல்லையில் கைத்தியாகவேனும் காலம் தள்ள அனுமதிக்கவேண்டும்.

இரா:- சிக்கித்துக் கூறவேண்டிய முடிவு.

அகு:- ஒரு ஏழை ஆரியனுக்கு இடங்கொடுத்தால் தமிழ் ஆண்மைக்கு பங்கமா? பொல்லாத விலங்குகளும் இவ்வனத்தில் வரழுவில்லையா?

நீல:- என்ன இருந்தாறும் தமிழ்ப் பூங்காவில் ஆரிய நக்சாவை உலவநிடுவது நல்லதல்ல.

ஆகு:- ரிபங்கதீனக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றேன்.

இரா:- நீல ! உயிர்க்கொலையும், புலைப்புசிப்பும், கட்குடியும் இன்றி காலம் தள்ளும்வரை தங்க அனுமதியுண்டு. அதுவும் இந்த சாரல் ஒன்றில்தான். அனுமதியின்றி உள்ளாட்டில் அடியெடுத்து வைக்கலாகாது. வெளித் தொடர் புங் கூடாது. மீறினால் தண்டீனக்காளாகவேண்டும்.

அகு:- ஆஜீன (மண்டியிடல்)

இரா:- மேற் செல்வோம்.

நீல:- நல்லது வேங்கேத !

களம் — 6.

இடம்:- எல்லைப்புறப் பாட்டை.

காலம்:- மாலை.

மாந்தர்:- அசர குரு, தேவகுரு.

பாட்டையில் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். தேவ குரு தள்ளாடியவண்ணம் வாய் குழறப் பேசுகின்றார்.

அசர குரு:- தேவ குருவே ! என்ன தடுமாற்றம் ?

தேவ குரு:- யார். அசர குருவா ?

அசு :- ஆம். தேவ குருவே.

தேவ.- கூட வந்திருப்பது யார் ?

அசு :- ஒருவரைப்பார்த்தால், இருவராகத் தெரிகின்ற அளவுதான் சோமரசம் உள்ளே சென்றிருக்கிறதோ !

தேவ:- உம்... உம்... இன்று அதிகமாசக்கிடைக்கவில்லை.

அகு:- சுவாமிகள் இப்பொழுது எங்கிருந்து வாராப் போல்.

தேவு:- இது பூலோகந்தானே.

அகு:- இல்லாவிட்டால் உங்கள் அதள விதள பாதாள அந்திர மங்கிர கற்பனை லோகக்களில் எங்களால் சஞ்சிக்க முடியுமா?

தேவு:- தமிழ் முனியே! தாரை எனக்காகக் காத் திருருப்பாளல்லவா.

அகு:- ஆம். வழிமேல் விழிவைத்துப் பார்த்திருப் பாள். தாங்கள் மிகவும் சஞ்சலத்துடன் இருப்பதாகத் தெரிகிறதே!

தேவு:- ஆம். சாந்தியை விரும்பித்தான் இந்த சேரம ரசத்தை உள்ளே அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.

(கமண்டலத்திலுள்ள மதுவை அருந்தல்.)

அகு:- நல்லது சுவாமி. கமண்டலம் காலியாகிஷ்ட தோ?

தேவு:- பரவாயில்லை, பக்குவமாக தாரை தயாரித்து வைத்திருப்பாள்.

அகு:- சுவாமிஜி அவசரமாகச் செல்கிறுப்போலிருக்கு:

தேவு:- அப்படி ஒன்றும் இல்லை. சுரகுலாதிபன் விஷயமாய் அடடா... தேவரகசியமல்லவா..... அசராளிடம்.....

அகு:- என்ன... நா குழறுகின்றதே அரசகுலம் என்றால் எவ்வளவு அழகாயிருக்கும்? ஏன் இப்படி சொற்களை சித்ரவதை செய்கிறீர்கள்?

தேவு:- இல்லை... இல்லை... நான் சுர குரு, நீர் அசர குரு. காரணம்...

அஃ:- என்ன?

தேவு:- அப்படிக் கேளும். (சோமரசத்தைக் காட்டி) இதற்குப் பெயர் என்ன தெரியுமா?

அஃ:- சுரா...

தேவு:- சுரா பானம் செய்பவன் சுரன். செய்யாதவன் அசுரன்.

அஃ:- நல்ல விளக்கம். அது ச.ரி. தங்களுக்கு என்ன கவலையோ?

தேவு:- கவலையைத் தீர்ப்பது கமண்டலத்திலிருக்கையில் கவலையா... அது எனக்கில்லை.

அஃ :- பிறகு யாருக்கோ?

தேவு:- தேவராஜனுக்கு.... அட்டா அது தங்களிடம் சொல்லக் கூடாத விஷயமாக்கே!

அஃ:- ஆம் யானும் தெரிந்துகொள்ள வேண்டாதது தான்.

தேவு:- விஷயம் உமக்கு முன்னரே தெரியுமோ?

அஃ:- தேவேங்கிர...

தேவு:- பதவிக்கு ஆபத்தா?

அஃ:- அது, சொல்லக்கூடாதது.

தேவு:- நான் மறைத்தது ரொம்ப சாதாரண விஷயம். உங்களுக்கு பிழிக்காது என்பதற்காக...

அஃ:- நல்லது சொல்லத் தேவையில்லை...

தேவு:- பரவாயில்லை கேளும். கெளதமன் ஏதோ ஆத்திரத்தில் இந்திரன் விருஷணத்தை...

அஃ:- அறுத்துவிட்டாரோ?

தேவி:- இல்லை...இல்லை...சமித்துவிட்டார்.

அசு:- அப்படியானால் அப்சசகளின்பாடு திண்டாட மதான்.

தேவி:- அந்தக் கவலைதான்.

அசு:- இதெல்லாம் உங்களுக்கென்ன பிரமாதம் தேவாள். கொதமருக்கு என்ன கோபமோ?

தேவி:- அவன் தர்ம பத்தினி அங்கிகை இருக்கா ளோன்னே?

அசு:- ஆம் நல்ல அழகு. அதிலும் இனங் குயரி.

தேவி:- அதனால் வந்தவினை.

அசு:- என்ன?

தேவி:- அவளை இந்தமடிசஞ்சி ஏற்றுக்கொண்டிருக்கலாமா? நான் அந்தக்காலத்திலேயே சொன்னேன். கொதமா! உங்க்கு வேண்டாமாடா. அவள் பேரில் இந்திரனுக்கு மோகம். அவனுக்கும் அதில் சம்மதம். பிறகு ஏதாவது ஷிபரி தமசக நடங்குவிட்டால் நம் தவத்திற்கழகல்ல, என்று எடுத்துச் சொன்னேனேனே கேட்டானு? தன் தவ வலிமையால் வென்றுவிடுவதாக வீறுப்பு பேசினான். அவனும் இது வரை ஏதேர...இருந்துவந்தாள்.

அசு:- இப்பொழுது என்ன ஆச்சோ?

தேவி:- தேவராஜனுக்குப் பழைய நினைவு சபலம் தட்டியது. நேற்று உஷரக்காலத்தில் கொதம ஆஸ்ரமத்திற்கு வந்திருக்கின்றன. இந்த அசமஞ்சசம் சந்தியா வந்தனத் திற்கு எழுந்து போயிடுத்து. இந்திரனும் அகவிளக்கும் தனியே சந்தித்துவிட்டார்கள். பால்ய சினேகம் அதிலும் வந்திருப்பவனே தேவராஜன்: அவளோ வயோதிகளைக் கட்டிக்கொண்டு சுகமறியாதவள். அவன் தொட்டான். அவள் துவண்டுவிட்டாள். பிறகு சொல்லவாவேணும். அதற்காகத்தான் இந்த சாபமெல்லாம்.

அரசு:- அவனுக்கு...?

தேவி:- ஒருவர் கண்ணிலும் படாமல் ஆஸ்ரமத்தில் ஒதுக்கைவத்துக்கிருக்கிறான்.

அரசு:- இதென்ன? எங்கள் வீட்டுப் பசு பொல்லாதது. உங்கள் காளையை கட்டு என்பது போல் அல்லவா இருக்கிறது.

தேவி:- ஆம். அதற்குமேல் அவளிடத்தில் தனது ஆத்திரத்தைக் காட்டமுடியவில்லை. அவளைத் திருப்தியைக் காழுக்கையிய இவனுக்கு சக்தி இருந்தால்தானே!

அரசு:- அப்படிப்பட்டவர்கள் வயதுக்குத்தக்க வாழ்க்கை நடத்தவேண்டாமா?

தேவி:- அதற்கென்ன செய்வது? எல்லாம் ஷ்டிப் பயன். அதற்காக அற்ப தவறுகளை பிரமாதப்படுத்துவதா?

அரசு:- ஆஹா தக்கள் பெருந்தன்மையே தன்மை.

தேவி:- அது ஆரியத்திற்கே அமைந்த தனி லட்சணம்:

அரசு:- ஆம் அது அசர குலத்திற்கு அருவருப்பான ஒன்று.

தேவி:- எல்லது தானை காத்திருப்பாள்...

அரசு:- சரி சென்றுவாருங்கள் நிதானமாயிருக்கும் நேரத்தில் சங்கிப்போம்.

இடம்:- தண்டக வனம்.

காலம்:- மாலை,

மாந்தர்:- காமவல்லி, ராமன்.

காமவல்லி தனிமையில் உலாவி நிற்கிறுள்.
வேட்டை வியித்தம் அந்தப்பக்கம் வந்த
ராமன் சந்திக்கின்றுன்.

காமவல்லி:- (தொலைவில் வருபவனைப்பார்த்து) யாரது? வில்லுங்கையுமாக இந்தப்பக்கம் வருவது. நல்ல இளம்பருவம். ஆனால், தவக்கோலத்தில்லவா தோன் முகிறுன். (அருகில் வந்ததுப்) ஆரியனு?

ராமன்:- ஆம்.

காமி:- யாருடைய அனுமதியின்பேரில் இவ்வனத்தில் நாழமுந்தாய்?

ராமி:- வனத்தில் சஞ்சரிப்பதற்குக்கூட அனுமதி தேவையா...? விலங்குகட்டுள்ள உரிமைகூட மனிதனுக்கில்லையா. நல்ல ஆட்சி.

காமி:- விலங்குகள் விலங்குகளாகவே வரம்கின்றன. தன் குலத்தைகீய அஷ்தது தின்பகில்லை. ஆனால் மனிதன் அதனிலுக்கேடாக மனிதனையே சரண்டித்தின்ன முயலும் நொடுமைதான் இதுபோன்ற கட்டுப்பாடுகளை ஏற்படுத்தக் காரணமாயிற்று. எதற்காக? நீ இங்கு...

ராமி:- வனவாசம்.

காமி:- என்ன?

ராமி:- சிற்றன்னையின் சதியால் முடிபறிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டேன்.

காமி:- பெற்ற தந்தை?

ராமி:- அதற்கு உடந்தை.

காமி:- எதிர்த்துப் போராட?

ராமி:- விருப்பமில்லை.

காமி:- அப்படியானால் வனவாசியாகவே...

ராமி:- ஆம்.

காமி:- இந்த நாடு இராவணனுக்குச் சொந்தமானது என்பதை...

ராமி:- அறிவேண்.

காமி:- அறிந்திருந்தால் இந்த எல்லையில் வாழுகிறார்டும் பும் அன்னியற்குள்ள நிபந்தனைகள் யாவை என்பது...

ராமி:- தெரியாது.

காமி:- இப்பிரதேசத்தினை ஆரூம் அரசப் பிரதிநிதி பிடம் அனுமதிபெற்று எங்கள் நாகரீகத்திற்கு மாறான நடவடிக்கைகளைக் கைவிட்டு சந்தேகத்திற்கிடமில்லைத் த வகையில் வாழ முடிந்தால் தாராளமாகக் காலந்தள்ளலாம்.

ராமி:- நல்லது. அரசப் பிரதிநிதியை சந்திக்க.

காமி:- சந்தர்ப்பங்க் கிடைக்கும்.

ராமி:- எப்போது எங்கே காணலாய்?

காமி:- அதோ அந்த கொடுக்குன்றை அடித்த சோலையில் நாளைய மாலை...

ராமி:- தாங்கள் யார்?

காமி:- நான் யாராயிருந்தாலென்ன. உகைக்கு தேவெண்டிய உதவியைச் செய்கிறேன். நாளை வருக சந்திப்போம்.

இராமன் சென்றுவிட காமவல்லி தனிமையில் பேசுதல்.

காமி:- என்ன என்னையுமறியாமல் என் உள்ளாம் இப்புதியவைனை நாடுகின்றதே. வனப்புமிக்க வாழிப்பாடு இருக்கின்றான். என் வாழ்வு இனிக்க என் அவைனை நான் மணக்கலாகாது. தகாது தகாது. அவ்வீலூ நாடு இனப் பணகவன் என் சுயநலத்திற்காகக் கட்டுப்பாட்டை மீறுவதா. இருந்தாலும்...

திருப்புக்காட்சி.

பரணசாஸையில் இராமனும், சீதையும் உரையாடுகின்றனர்.

சீதை:- அந்தப்புரத்தில்தான் இளங்கு சிறுக்கிகளிடம் சொக்கி என்னை அதிகமாக கவனிக்காமல் இருந்தீர். வனத்திலாவது பூரணமாக அலுபவிக்கலாமென நம்பி இந்தக்கல்லி அலும் முன்னிலும் தொடர்ந்து வந்தேன். இங்கும் என்னை ரமாற்றலாமா...

ராம:- அப்பொழுதே சொன்னேன். நீ என்கூட வர வேண்டாம். அரண்மணியிலேயே தங்கவிடு. உன் சுசுபோகத்திற்குக் குறைவில்லாமல் பரதன் பார்த்துக்கொள்வா னென்று. கேட்டாயா?

சீதை:- என்னை வெறுக்கும் பரதனுடன் உறவாடி உணக்கு இதம் தேடிக்கொடுக்க வேண்டுமென எதிர்பார்த்தாய். அதற்கு உடன்படாமல் கூடவந்தது இடைஞ்சலாக இருக்கின்றதா?

ராம:- இடைஞ்சலா எனக்கு முடிசுக்கட்டையாக அன்றே இருக்கின்றாய்.

சீதை:- ஓஹ்ஹா! அப்படியா நான் அப்போதே எதிர்பார்த்தேன் இப்படிச் சொல்வாயென்று. என்னை மிதிலைக்கு அனுப்பிவிடு. இனி உண்ணேடு வாழமுடியாது.

ராம:- ஜானகி சும்மா பிதற்றுதே. நம் கஷ்டம் புரியாமல் பேசுகின்றாய். சதா எதிரிகளால் என்ன விளையுமோ என்று அஞ்சி அஞ்சி வாழுவேண்டியிருக்கிறது. நமது முனிவர்களே என்னைத் தூண்டித்தூண்டித் தொல்லைகொடுக்கிறார்கள். நீயும் ஒருபுறம் துண்பந்தருவதா. எல்லாம் நமது குல தருமத்திற்காகத்தானே இத்தனைப் பாடுகள்.

சீதை:- தருமமாவது கருமமாவது.

அந்நேரத்தில் வசிட்டன் வெளியில் சின்று கொண்டு 'ராமா' என்றழைத்தல்.

ராம:- ஸ்வரமி!

என்று ஓடிவந்து வணங்கி வசிட்டனை ஆச
னத்தில் அமரச்செய்தல்.

வசி:- குழந்தாய் சீதா! சௌகர்யதானே.

சீதை:- தங்கள் ஆசீர்வாதம் இருக்கும்போது...

ராம:- சௌகரியத்திற்கென்ன குறைச்சல்.

வசி:- ராமா! நீ அந்த சேரலையில் இன்று சந்தித்தாயே
அந்த பெண்! அவள்தான் இவ்வனத்தின் தலைவி. கொஞ்ச
சம் பிகுவாகவே நடந்துகொண்டு காரியத்தில் கண்ணுபிரு...
இதைச் சொல்லிப்போகத்தான் வந்தேன்.

ராம:- ஒஹோ! அவள்தானு?

வசி:- ஆம், ஆம்! ஜாக்கிரதை நான் வருகிறேன்.

வசிட்டன் சென்றுவிடுகிறார்கள்.

சீதை:- என்ன? எனக்குப் போட்டியாக இங்கும் ஒரு
சிறுக்கி முளைத்துவிட்டாளா. இந்தக் கூத்து எத்தனை நா
ளாக நடத்துகின்றீர்.

ராம:- சும்மா யீண் குகர்க்கம் பேசாதே. அவளது
கிணேகம் கிடைக்கக்கூடியதா. அவள் நினைத்தால் நாம் நிர்
மூலமாக்கப்படுவோம். அவளது அன்னைத் தேடிக்கொண்டால்
நமது ஆகிக்கத்தை எளிதில் பரப்பவரும், நமது முனிவர்கள்
தாராளமாக சஞ்சித்து உளவறிந்து வரலாம்: அவள்
தயவுவத் தேடுவதற்கான முயற்சிகளில் இனி ஈடுபடத்தான்
வேண்டும்:

அந்தசமயத்தில் இலக்குவன் கணி கிழங்கு
களைக் கொண்டுவருதல்.

மாந்தர்:- காமவல்லி, இராமன், இலக்குவன், சிதை.

காமவல்லி தனிமையில் ஸின்று இயற்கை யை புகற்றந்து பாடிச்சொன்றிருக்கிறான். ராமன் து வருகையை தோழி அறிவிக்கி ரூள்.

தோழி:- அம்மே! யாரோ ஒரு துறவி. தங்களைக் கடனா வந்திருக்கிறார். பெயர் ராமனும்.

காமி:- நல்லது, அழைத்துவா.

ராமன் உள்ளே வருகிறான். காமவல்லி அன்புகணிந்த பார்வையால் வரவேற்கின்றான்.

ராமி:- அப்பே! வணக்கம். அரசப் பிரதிஷ்டியாரை சுங்கிக்க வசதி...

காமி:- செய்திருக்கிறேன். (சிரிக்கிறான்)

ராமி:- எங்கே?

காமி:- இங்கேயே.

ராமி:- எப்பொழுது?

காமி:- இப்பொழுதே.

ராமி:- தங்கள் தானு அப்பெருமாட்ட!

காமி:- ஆம்.

ஒருவரை ஒருவர் வீழிகளால் அள்ளி வீழுங்குகின்றனர்.

ராமி:- இது கனவா அல்லது நினைவா?

காமி:- உண்மை.

ராமி:- ஈடேறமா?

காமி:- அதற்குத் தடை என்ன இருக்கிறது?

ராமி:- நான் ஒரு அன்னியன் அதிலும் தங்கள் இனப் பலைவன்.

காமி:- அரசியலைப்பொறுத்தவரையில் அப்படி, ஆனால் ராமி:- என்ன?

காமி:- என் அன்றித்துரியவன், காதலுக்கு பேதமேதா?

ராமி:- இது என்ன சேரத்தீண்டா?

காமி:- ஒருவருக்கொருவர் ஆதரவு. தயக்கமேன்?

ராமி:- இன்னும் என் மனமயக்கம் தீரவில்லை.

காமி:- செங்கேதன் பருத சிந்தனையா? ஒரு மணமுள்ள மலரை...

ராமி:- நுகரத் தடையில்லை ஆனால்...

காமி:- என்ன?

ராமி:- தாங்கள் இங்காட்டு இளவரசி அல்லவா?

காமி:- இருந்தாலும் பருவமங்கைதானே.

ராமி:- நான் ஒரு நாடோடியாயிற்றே.

காமி:- அதனுலென்ன நான் இவ்வனராணி.. தாங்கள் என் மனமோகனன்.

ராமி:- நான் மனமானவனுயிற்றே!

காமி:- யான்கூட அப்படிக்தான்.

ராமி: அப்படியானால் இது பதித் துரோகமல்லவா?

காமி:- இல்லை. அச்சங்கரன் என்னை வஞ்சித்து இவ்வங்க வாழ்வையே நீத்துவிட்டான்.

ராமி:- கனவை இழந்தவள்....

காமி:- மற்றொருவனை காதலித்தல் தவறால்ல...

ராமி:- உங்கள் சமுதாயம்.

காமி:- மொட்டையடித்து மூலையில் வைக்கும் மூட்டாள் தனத்தை ஒப்புவசில்லை.

ராமி:- அப்படியானால் இதுவரை...

காமி:- மறுமணம் செய்துகொள்ள மனமில்லாதிருந்தேன்.

ராமி:- இப்பொழுதுமட்டும் விரும்பக் காரணம்?

காமி:- கருத்திற்கிசைந்த கண்ணுளன் கிட்டியதால், அதுசரி. தாங்கள் மணமானவர் என்றால் இதுவரை என்பால் மனதைப் பறிகொடுத்து விண்ற காரணம்?

ராமி:- உன் கட்டமுகும் கனிந்த அண்பும் என்னைக் கட்டப்படுத்தி விறுத்தின. நீயும் என் அனுமதியின்றி என்உள்ளத்தை ஆகர்மித்துக்கொண்டாய்.

காமி:- அப்படியானால் தங்கள் உள்ளத்தில் அம்முன் வாவளுக்கு இடமில்லையா?

ராமி:- இடம் கொடுத்திருந்தேன். அதைக் காப்பாற்றிக்கொள்ளும் சக்தி அவள்பால் இல்லை.

காமி:- காரணம்?

ராமி:- பருவம்.

காமி:- மிக இளஞ்சிறுமியோ?

ராமி:- ஒருகாலத்தில் அப்படித்தான் இருந்திருப்பாள்.

காமி:- அப்படியானால் பொருந்தா மணமா?

ராமி:- ஆம். மிகிலை மண்ணன் ஜனகன் எடுத்துவளர்த்த அனுதைப் பெண். வீல் ஒண்ணறத் திருமணப் பந்தயமாக வைத்து வளைப்பவன் யாராயிருந்தானும் கொடுப்பதாக வீளம்பரம் செய்திருந்தான். புருவமடைந்த அவளும் பல ஆண்டுகள் கண்ணியாகவே காலங்கடத்தினாள். அங்கிலையில் விசுவாமித்திரனின் விருப்பப்படி வீல்லை முறித்தேன். அவளும் எனக்கு மாலையிட்டாள். அம்மாமுனிக்கஞ்சி மனைவி

யாக ஏற்றுக்கொண்டேன். ஆனால் உள்ளத்தால் ஒன்ற வில்லை.

காமி:- அவள் நமது காதல் வாழ்விற்கு முட்டுக்கட்டையாக....

ராமி:- நிற்பதற்கில்லை. அரசுகுமாரன் பலரை மணப்பது சகஜங்கானே.

அச்சமயம் வசிட்டன் சீதையையும், இலக்குவணையும் அழைத்துவந்து அம்பலப்படுத்துகிறான்.

இலி:- அண்ணு!

சீதை:- என் குடியைக் கெடுத்த படுங்கி இவள்தானு!

ராமி:- சந்தர்ப்பம் சரியில்லை பிறகு...

என காமவல்லியிடம் சொல்லித் திரும்புகிறான்.

சீதை:- ஆரிய தருமத்தின் பேரால் இந்தக் காரியமாகடத்துகின்றாய்.

ராமி:- (மெதுவாக) இல்லை அரசியல் சாகசம்.

என்று பேசிக்கொண்டே வெளியேறுகின்றான். முனிவர் இரகசிய ஜாடை காட்டிவிட்டு திரும்பிவிடுகிறார். இலக்குவன் காமவல்லியிடம், வம்பளக்கின்றான்.

இலி:- வனராணியே! என்ன இந்த வேட்டை எப்பொழுதிருந்து நடக்கின்றதோ?

காமி:- இளைஞரை என்ன துடுக்கு.

இலி:- துடுக்கா? என் மிடுக்கை இதோ காட்டுகிறேன் பார்:

காமி:- பெரிய சாமர்த்தியசாலிதான். சேபடித்தனமாக முடியிழுந்த உங்களுக்கு பேச்சுவேறு?

இல:- அரசியலுக்காக எதுவும் செய்யத் தயக்கமாட்டோம்.

காய:- கிட்டாத ஒன்றிற்கு வெட்டி வேதாந்தம் பேச கின்றுயோ?

இல:- (நகைத்து) அந்த ஆட்சியை நிரந்தர உரிமையாகக்கொள்ளச் செய்த தங்கிரம். இப்பொழுது கோசல நாட்டை ஆள்வது யார்? அந்த பரதனு? இல்லை. ராமனின் காற்சிசருப்புகள்!

காய:- என்ன?

இல:- இராமனின் பாதுகையை சிம்மாசனத்தில் வைத்து அதற்கு பிரதிநிதியாக பரதன் ஆண்டு வருகிறோன்.

காய:- செருப்பால் ஆளப்படும் நாட்டின் சிறப்பு என்றே!

இல:- என்ன திமிர்? என்னுட்டை இழித்துப் பேச வதா?

திமிரன்று தாக்கி மானபங்கம் செய்கின்றான்.

களம் — 9.

இடம்— அசோகவனம்.

காலம்— மாலை.

மாந்தர்:— இராவணன், வண்டார்குழலி, நீலன்

இராவணன் அசோகவன பளிங்கு மண்ட பத்தில் சிந்தனையிலாழ்ந்து இருக்கின்றான். அவ்விடத்திற்கு வண்டார்குழலி வந்து சேருகிறான்.

வண்டார்குழலி— ஆழ்க்க சிங்தனையோ?

இரா:- (புன்முறைவலால் ஏதில்)

வலி:- வந்ததுகூடத் தெரியாது அப்படி என்ன ஆராய்ச்சியோ?

இரா:- இயற்கையின் மோகனத்தில் கட்டுப்பட்டிருங்கேன்.

வணி:- தாங்கள் புகழும் இயற்கை கண்ணைக் கவரும். கருத்திற்கு விருந்தனிக்குக் கூடும். ஆனால்....

இரா:- என்ன?

வணி:- அதனையும் அடக்கியானும் மனிதத் திறன் அதைவிட உயர்ந்ததல்லவர....

இரா:- மனிகன் தன் அறிவின் திறனால் மற்றைய பிராணிகளையும் இயற்கை வளத்தினையும், தன்னலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளுகிறோன். ஆனால் இந்தப் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உள்ள குதாகுலமும் அமைதியும் மனிதனுக்கு உண்டா? அவைகள் சுதந்திரத்துடன் இன்பவாழ்வு நடத்துகின்றனவே! பகுத்தறிவின் துணை கொண்டு பாங்குடன் வாழுவேண்டிய மனிதவாழ்வில் யான்டும் காணப்படுவது பசி பினி வறுவதும் வேற்றுமை முதலிய கொடுமைகளான்தேரு!

வணி:- காரணம்?

இரா:- மண்ணிற்காகவும், பெண்ணிற்காகவும், மதத்திற்காகவும், பொன்னிற்காகவும் பிற போகத்திற்காகவும் ஆண்டி முதல் அரசர் வரை போட்டியிட்டு, தாங்கள் அதிகமாகப்பெற்றிருக்கிற அறிவையே அழிகருவியாகக் கொண்டு போராடி ஒழுகின்றனர்.

வணி:- சீர்திருத்தினால்....?

இரா:- உலகும் உலகிலுள்ள பொருள்களும், தங்களுக்கு உடையை என்னும் உணர்ச்சி ஒழுங்கு உலகிற்குத் தாங்கள் உரிமை என்ற அறிவு ஏற்பட்டாலன்றி இன்பவாழ்வு இம்மனித சமுதாயத்திற்கில்லை.

வண்டு:- அப்படியானால் தோன்றித் தோன்றி துன்பச் சுழலில் உழன்று உழன்று மாண்டு மடிவதுதானு மனித வாழ்க்கை.

இரா:- அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

அச்சமயம் நீலன் வந்து தலைகவிழ்ந்து ஸ்ரிங் ரூன் ரூன்.

நீல:- வேந்தே!

இரா:- நீல! என்ன தயக்கம்.

நீல:- மண்ணிக்கவும். எப்படிச் சொல்லேவன்.

இரா:- படையெடுப்பா?

நீல:- இல்லை. அதைவிடக் கொடுரமான துன்பச் செய்தி.

இரா:- நமது செங்கோண் முறையில் ஏதாவது!

நீல:- அல்ல. நம் இளவரசியார்.....

இரா:- காமவல்லிக்கு ஆபத்தா...?

நீல:- ஆம்.

இரா:- என்ன?

நீல:- வஞ்சனைக்கு இரையானால்.

இரா:- எப்படி? யாரால்?

நீல:- ஆரிய ராமனால் உருக்குலைக்கப்பட்டு.....

இரா:- கொலையா... இராவணனின் தங்கைக்குப் பங்கமா? தமிழ் மானம் பறிக்கப்பட்டதா? அதுவும் ஒரு ஆரிய பஞ்சையாலா? தமிழ் வீரத்துக்கு இழுக்கண்ணாரே? சிம்மத் தின் பிடரியை சிறு நரி பிடித்து உலுக்கியதா? அங்கேதா! எவ்வளவு பெரிய அவமானம்! நமது படை மறவர் கரண் முதலியோர்?

நீலி:- எதிர்பாராதது....

இரா:- இன்னும் அங்க ராமன் உயிரோடிருக்கின்றான்? என்ன ஆணவம்!

நீலி.- அப் பேதை மகன் பதுங்கித் தாக்கி கறையும் கொண்றுவிட்டு மறைந்தோடிவிட்டான்.

இரா:- நமது படைகள்?

நீலி:- தலைவரின்றித் தினகத்து நிற்கின்றன.

இரா:- அக் கொடியோன் மண்ணுல்லகஷிட்டு மறைந்திருக்க மாட்டானே? பழிக்குப் பழி! அவ் வஞ்சகளின் நெஞ்சைப் பிளங்கு (லாளையுருசி) உன்றத்தப் பசியைத் தணிக்கின்றேன். நீல! நம் காவற் படைகளுடன் உடனே புறப்படு.

அச்சமயம் மாரீசன் வருகிறான்

மாரி:- இராவன! நாயடிக்கக் குறுந்தடியேன்: வனத் தில் தணியே பதுங்கி வாழும் பஞ்சையை படைகொண்டெடு திர்ப்பது நம் வீரத்திற்கிழுக்கன்றே!

இரா:- தமிழ் மாணத்தைக் கெடுத்த பாதகதுக்குப் பரிந்து பேசுகின்றீரா?

மாரி:- இல்லை என் தாயைக் கொன்ற கொடும் பாவிக்கு இரக்கம் காட்டுவேனு!

இரா:- பழிதீர்த்துக் கொள்ள வேண்டாமா?

மாரி:- ஆரியத்திற்கே அது பாடமாக அமையவேண்டுமே!

இரா:- அப்படியானால் தங்கள் திட்டமென்றோ?

மாரி:- அவனே அபோத்துவெந்தன்மகன். மிதிலைமன் னனுக்கு மருமகன் நாடாள வேண்டியவன் ஆனால் காடாள வந்திருக்கிறான், காரணம் புரியவில்லையா? நெடுநாளைய ஆரி

யத் திட்டம் அமுலுக்கு வருகின்றது. தமிழகத்தில் தங்கி யுள்ள ஆரிய முனிவர்கள் சரியாக ஐந்தாம்புடை வேலை செய்து, சமயம் பார்த்துக்கூடி வீரப் பெருமக்களைச் சாட வசதிசெய்துகொடுத்து வருகின்றனர். அத் திட்டத்தினை சிறை வீவற்றும் கருவியேராம ஸ்ட்சமணர். ஆரியப் படை தமிழகத்தில் அடிவைக்க முடியாத காரணத்தால், முனிவர் வேடத்தில் தங்கள் முயற்சியை மேற்கொண்டிருக்கின்றனர். அவர்களைக் கோல்வதைவிட நேரடியாக ஆரியத்தை போருக்கு இழுப்பதேமேல்.

இரா:- எப்படி?

மாரி:- அவனுக்கு அரும் பொருளாக உள்ள அவனது மனைவி சிறையை சிறைப்படுத்திகிட்டால் அவளை மீட்க முயற்சி எடுப்பானால்லவா? அது காரணமாக ஆரியப் படை கள் தமிழ் மண்டிலத்தின்மீது மண்டிவரும். அன்று அவர்களைக் கொண்டு குவித்து நம் கோபத்தைத் தனித்துக்கொள்ளலாம். தமிழ் மங்கையை பக்கப் படுத்தியதன் பலன் ஆரியமாது மாற்றுஞ் மனையில் வெள்ளாட்டியாகப்பட்டாள் என்ற வேதனை அவனை வாட்டி வாட்டி வதைக்குமன்றோ!

இரா:- ஆனாலும் அயலவன் மனைவியை சிறைப்பிடிக்கும் செயல் அவ்வளவு.....

மாரி:- ஒழுங்கான காரியமல்ல என்பதுதானே உண்கருத்து. கெட்ட எண்ணத்தோடல்ல... பழிக்குப் பழியாக அப் பாதகனின் நெஞ்சை உறுத்தச் செய்ய.

இரா:- அப்படியானால் தாங்களே...!

மாரி:- அதற்கு முன்னிற்கின்றேன். இது ஒரு பெரிய காரியமல்ல. துணைவளி எதுவும் தேவையில்லை. வேட்டைக்குச் செல்வதுபோல் போக்குக் காட்டி அவளைத் தேட்டையிட்டு வருகிறோம்.

இரா:- நல்லது.

களம் — 10.

இடம்:- இராமனின் பர்ணசாலை.

காலம்:- மாலை.

மாந்தர்:- ராமன், சீதை, இலக்குவன், அகத்தியன், மார்சன், ராவணன்.

பசும்புல் தலையில் சீதையின் மதிமீது ராமன் தலைசாப்பத்து உல்லாசமாகப் படுத் துக்கொண்டிருக்கிறார்கள். சீதை ஆரிய தரு மப் பாடலை பாடிக்கொண்டிருக்கிறார்கள். இலக்குவன் குடிசை போடுகிறார்கள். அகத் தியர் தன் சகாக்களுடன் வருகிறார். இரா மன் எழுந்து உபசரிக்கின்றார்.

ராமி:- சுவாமி ! (கலைவணக்கி)

அகு:- சர்வ மங்களாவிபவந்து !

ராமி:- தவசிரேஷ்டரே ! தங்கள் பாத தூளிபட என்ன புண்ணிப்பம் செய்தேதா ! இந்தக் குடிசை. இப்படி அமராங்கள்.

அகு:- ஆரிய தர்மத்தை நிலைநாட்ட வந்த வீர சிகா மணியே ! உனது வீரச் செயல் கேட்டு மனம் மிக மகிழ்ந்தோம். உன்னை பாராட்டுவதற்காகலே இங்கு விஜயம் செய்திருக்கின்றோம்.

ராமி:- சுவாமி ! எல்லாம் தங்கள் ஆசீர்வாத பலன் தரன்... சமய சஞ்சியிராக நின்றுதலும் நம் ரிஷி மண்டில சேவைக்கு முன் என் செயல் எம்மாத்திரம்.

அகு:- காரும வீரனே ! ராஜீபோகத்தை விடுத்து இவ்வனுந்தரங்களில் நீ படும் அவதிக்கு ஆரியம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது. இவ்வெற்றிச்செய்தி இங்கேரம் நமது வேந்தர் மண்டிலத்திற்கும் எட்டியிருக்கும். தேவேந்திரன் நமது ரிஷிசஞ்சூடன் வந்துப் பேசிச் சென்றதும் உன்னை சித்ர

ஈடத்திலிருந்து தெற்கே கொண்டுவந்ததின் நோக்கமும் இப்பொழுதவது புரிந்ததா?

ராமி:- சுவாமி! ஆனால்...

அதை என்ன?

ராமி:- இராவணாகியால் ஏதாவது ஆபத்து நேராதிருக்க வேண்டுமோ.

சீதை:- சதா அதை சுஞ்சலந்தான்.

இலிலி:- நிம்மதியே இல்லை சுவாமி.

அகை:- குழந்தைகளை அஞ்சவேண்டாம். நமது ரிஷிமண்டிலம் அதில் சண்மூலங்களுக்குத்தாங்கொண்டுள்ளது. நீங்கள் அவர்கட்டு அஞ்சி அயோத்திக்கு ஒடிவிட்டதாகவும், அங்கக் காமவல்லி வெறிகொண்டு வலியவந்து மாணங்கெட்டதாகவும் வதந்திகளைப் பரப்பிக்கொண்டிருக்கிறோம். நாட்டுமக்கள் ஆத்திரப்படுவதற்குபதிலாக; அவள்மீது அருவறுப்புக்கொள்ள வேண்டியவகையில் நமது வேலை நடந்துவருகிறது. இப்பொழுது நீங்கள் மிகவும் பாதுகாப்பான மனிதசுஞ்சாரமேயில்லாத இடத்திற்கல்லவா அழைத்துவரப்பட்டிருக்கிறீர்கள். அதிலும் நமது ரிஷிமண்டில ஆதரவு இருக்கும்போது அச்சம் ஏன்?

ராமி:- எல்லாம் தக்கள் தைரியத்தில்தான்....

இலிலி:- அண்ணு அதோ யாரோ வேற்றான்.

அகை:- வந்தாலென்ன...? தந்திரமாகநடந்துகொள்ளுகின்றன. நாங்கள்ப்பொழுதும் உங்கள் அருகிலிருந்து கண்ணே இமைகாப்பதுபோல் காத்துவருவோம். தைரியத்தைக்கைவிடாதே. இந்தா இந்த வில்லை எப்பொழுதும் கையிலேயே வைத்துக்கொள். இது ஆபத்திற்கு உதவும். சிறந்தவேலைப்பாடுமைந்த கருவி.

ராமி:- நல்லது சுவாமி.

அகி:- பிறகு வந்து சந்திக்கின்றேன்.

முனிவர்களுடன் அவ்விடத்தைவிட்டு அக இங்கின் ரூப். மார்சன் வேடர் கோலத்து டன் வருகிறோன்.

மாரிசன்:- முனிவரே! இந்தப்பக்கம் ஒரு மாண்...

ராமி:- என்ன மானு?

மாரிசன்:- ஆம். பொன் மேனி, கண்ணோக்கவரும் வண் ணப் புள்ளிமான் தூள்ளி ஓடிவந்ததே!

ராமி:- அதுபட்டு வந்ததா.

மாரிசன்:- இல்லை. பிடிப்பாயல் ஓடிவந்தது அதனமுகு கையிலிருந்த இந்த வில்லையும் மற்கச்செய்துவிட்டது.

சீதூர்:- நன்றாகத்தெரியுமா இந்தப்பக்கம் வந்ததென்று.

மாரிசன்:- இங்கு ஓடிவந்ததைக் கண்ணார்க் கண்டேன். அதனை அடிக்கமனமில்லாமல்தான் துரத்துவந்திருக்கிறேன்.

சீதூர்:- (இராமனைப்பார்த்து) அப்படியானால் இந்தப் பக்கத்திலுள்ள புதர்களில் எங்கேயாவது...

இலி:- தேதிப்பிடித்தாலும் இன்றைய ஆசாரத்திற்கு ஆகும்:

மாரிசன்:- நான் துரத்திவந்ததை நீங்கள் கொன்றுதின்ன விடுவேனு?

மாரிசன் மாணைத்தேடி மறைகிறோன்.

ராமி:- சீதா! அந்த வில்லை எடுத்துவார். நான் சென்று...

சீதூர்:- கொல்லாமல் பிடித்துவரவேண்டும்.

இலி:- அகப்பட்டால்தானே?

சீதூர்:- எப்படியாவது.

ராமி:- அடித்துவந்தாலும், பிடித்துவந்தாலும் தின்று தீர்க்கவேண்டியதுதானே !

இலி:- மான் கறியின் ருகியே ருசி.

ராமி:- மயில் கறியையிடவா :

சீதூ:- சீக்கிரமாகச் சென்று...

ராமி:- பசி மிஞ்சகிண்றோ ?

இலி:- இந்த வணத்தில் நல்ல கறி விலங்குகள் சிக்குவதேயில்லை.

ராமி:- தம்பி இதோ வந்துவிடுகிறேன் ஜாக்கிரணத !

இலி:- நல்லதண்ணு.

சீதூ:- மர்ணேடு வரவேண்டும்.

ராமன் மாணைத் தேடிச் செல்கிறுன்.

திருப்புக்காட்சி.

சிறிது தொலைவில் ஒரு மரப்பொதும்பரில் மாரிசன் மறைந்திருக்கின்றார். அவ்விடம் வந்த ராமன் மடக்கி எதிர்க்கின்றார். இருவரும் மல்லாடுகின்றனர். அடி தரங்க மாட்டாமல் ராமன் வகுமணு ! என்று அவறுகிறார்.

திருப்புக்காட்சி.

அலற்கூக்கேட்ட சீதை பதறி

சீதூ:- லட்சமணு ! ஓடு ஓடு உன் அண்ணுவுக்கு ஆபத்து.

இலி:- (நகைத்தூ) என்ன உள்ளுகிறாயா ?

சீதூ:- உன் காது அவிந்துவிட்டதா ? அதோ கேள் அவரது அலற்கீலை.

இல:- அசட்டுத்தனமாகப் பேசுகின்றுய். கோதண்
டத்தடன் சீகன்றிருக்கும்போது...பயமா?

சீதூ:- அடே சண்டாளா! அண்ணன் தொலைந்தால்
அன்னைப் பெண்டாளாலாமென்ற நினைவா? அதற்காகத்தான்
எங்கஞ்சுடன் வந்தாயா?

இல:- என்ன வர்த்தை பேசுகின்றுய். அபசாரம்!
அபசாரம்!! (காதை பொத்திக்கொள்ளல்) அப்படி நான்
நினைக்கவில்லை.

சீதூ:- எப்படியாவது இன்னும்கொஞ்சம் என்னேஇ
தனியே பேசிந்தக் விரும்புகிறேயா? வஞ்சகா! நடவாது
போ!

இல:- குலமகளின் பேச்சா இது என்ன பேதமை!
என் அண்ணலின் ஆற்றலை மறந்து பிதற்றுகிறோன். என்ன
இருந்தாலும் பெண் புத்திதானே!

சீதூ:- ராமன் இருக்கும்போதே என்னை மற்றொரு
வன் பெண்டாள்வதா? ஒருங்கும் சம்மதியேன். அட
அடுத்துக்கெடுக்கவந்த பாதகா! அண்ணலின் அலறைக்
சேட்டும் அண்ணியிடம் சாகசம் பேசிந்திரும் பேயா!
இதோபார் அங்கப் பாறையில் விழுந்து மடிக்கிறேன்.

ஓடுகிறோன்.

இல:- வேண்டாம் வேண்டாம். விபரீத காரியம்.
இதோ நான் சென்றுவிடுகிறேன்...அன்னை!

அலறி ஓடுகிறோன்.

இலக்குவன் மறைந்ததும் இராவணன்
அவ்விடம் வருகிறோன்.

சீதூ:- யாரது? (பிரமித்து நிற்கிறோன்)

இராவ:- (எள்ளல் நகையுடன் புருவத்தை உயர்த்தி)
தோ!

சீதூ:- தாக்கள்...?

இரா:- இங்நாட்டுக் காவாலன்.

சீதூ:- (அச்சத்துடன்) இராவணனு!

இரா:- ஆட்.

சீதூ:- இங்கு வந்தது...?

இரா:- உன்னை அழைத்துச்சிசல்ல.

சீதூ:- எதற்கு...?

இரா:- சிருந்தாளியாக.

சீதூ:- ஆடவரில்லாத வேலையிலா?

உள்ளே ஓடப்பார்க்கிறுன்.

இரா:- பேண்ணே!

எட்டிப்பிடித்து அணைத்துத் தூக்கிச் செல்
கிறுன்.

சீதூ:- அந்தோ லட்சமனு! உன்னை வீணாக சங்கே
கித்தேன். உன் சொல்லை அவமதித்தேன் கண்டபடி பேசி
உன்னைத் தூரத்திலிட்டேனே. என்னை மன்னிப்பாயா?
ஏ ராமா? தமிழ் எல்லையில் கால் வைக்கவேண்டாமென
அப்போதே சொன்னேனே! கெட்டார்களா? தமிழ்க்குலப்
பகையை வலியத் தேடிக்கொண்டார்களோ! அந்தோ! ஒரு
அன்னியன் கையில் சிக்கிக்கொண்டேனே! ஆரியத்திற்கே
அவாமானமல்லவா? (இராவணனைப் பார்த்து) தமிழ்ப் பெரு
மானே என்னை மன்னித்து விடமர்ட்டாயா? நான் ஒரு
அபலை. எல்லாம் அந்த ஸிவிகளின் அட்டகாசம்.

இரா:- தளர்ந்த மூதாட்டி தமிழ்ப் பெருந்தேவி தாட
கையைத் தாக்கிக்கொன்ற பேட்டியின் பெண்டே! என் உடன்
பிறந்தாளோ உருக்குலைத்த கொடுஞ் செயலை மறக்கமுடியுமா?
அவ்வஞ்சகற்கு பாடம் கற்பிக்கவே உன்னை...

சீதை:- உன் தாயின்மீது உன் தமிழின்மீது ஆலை. என்னை...

இரா:- கெடுக்கமாட்டேன். தமிழ்ப் பண்பாடு அது வல்ல. எம் இயல்பை நேரில் காண்பாய்.

சீதை:- ஏ பறவைகளே! மரங்களே! மா நதிகளே! மலீகளே! என் பதிக்குச் சொல்வீர்களா. என்னை இராவ ணங் எடுத்துச் செல்லுகின்றனன் என்று...

திருப்புக்காட்சி.

ராமனும் மாரிசனும் மல்யுத்தம் செய்யும் போது இலக்குவன் இடையே கலந்து கத்தியால் முதுகில் குத்தி மாரிசனை வீழ்த்துகிறுன்.

களம் — 11.

இடம்:- எல்லைப்புற பாட்டை.

காலம்:- மாலை.

யந்தர்:- தேவகுரு, அசரகுரு, சந்திரன்.

தேவகுருவும், சந்திரனும் சண்டையிடுகின்றனர். அசரகுரு மத்தியல்தம் செய்கிறார்.

தே ரு:- அடே! குருத் துரோகி!

சந்:- சரிதான் சுவரமி! நடந்தது நடந்துவிட்டது.

தே. ரு:- ஸி நசமாய்ப் போக.

சந்:- கொஞ்சம் ஞானகிருஷ்ணயை உபயோகப்படுத்துங்க. எல்லாம் நம்ம தேவாள் நடத்திய கூத்துதான்!

தே ரு:- உண்ட வீட்டுக்கு ரெண்டகமா?

சந்தி:- அஷ்டகிரகத்தினை அதிகப்படுத்தி, நவக்கிரகமாக்க தெய்வ சம்மதத்தோடு நடந்த காரியம் சாமி!

தே. ரு:- அதற்கு என் கிரகத்திலா கையை வைக்க ஆம். இந்தா! பிடி சாபம். ஏ சண்டாளா! உன் தேஜஸ் கெட்டுப்போக.

அந்த சமயத்தில் அசரகுரு வருகிறார்.

அ. ரு:- ஸ்வாமிஜி! என்ன தகராறு.

தே. ரு:- அதெல்லாம் ஒன்றுமில்லையே.

அ. ரு:- ரொம்ப காரசாரமா விவாதம் நடத்திக்கொண் டிருந்திர்களே என்று...

சந்தி:- அது தேவ ரகசியம்... தங்களுக்கு...

அ. ரு:- தெரியவேண்டாததுதான். இருந்தாலும் என் னவேர உன் மண்ணையெல்லாம் ஒரே ரத்தவிளாராய் இருக்கிறதே....

சந்தி:- இந்த கிழுடு முண்டம் கொஞ்சங்கூட நிதான மில்லாமல் மண்ணையில் அடிச்சிடுத்து. நானும் எதிர்த்து அடிப்பதானால் என்ன ஆகும்.

அ. ரு:- தாரை அமங்கிலியா போய்விடுவான்.

சந்தி:- எல்லாம் அவளால் வந்த வம்புதான்.

தேவ:- அசரகுருவே! இந்தக்காமுகன்...

கண்ணை முடிக்கொண்டு முகத்தை சளித்தல்.

அ. ரு:- என்ன?

தே. ரு:- நாக்கை பிடுங்கிக்கொள்ளவேண்டியதுதான்.

சந்தி:- ஞானபிதாவே! ஆத்திரத்தில் அந்தமாதிரி....

அ. ரு:- வேண்டாம் ! வேண்டாம் !! கைசேஷிமாய் விடும்.

தே. ரு:- சாத்திரம் படிக்க வந்த சண்டாளன், என் கோத்திரத்தையே கெடுத்துவிட்டான் ஸ்வாமி.

சீ:- எல்லாம் அவன் செயல். விதியை வெல்ல முடியுமா?

தே. ரு:- சதிகாரப் பயலே ! தீட்டின மரத்திலா கூர்பார்ப்பது?

அ. ரு:- அடுங்க பரிபாஷை ஒன்றும் விளங்கவில் கூடியே.

தே. ரு:- சண்மார்க்கம் பயில் வந்தவன் துண்மார்க்கம் புரிவதா?

அ. ரு:- சந்திரா ! என்ன நடந்தது? நீதான் சொல்லித் தொலையேன்.

தே. ரு:- துரோகம் ! துரோகம் !! மாபெருங் துரோகம்!!!

அ. ரு:- ஸ்வாமி ! பதறுதீர்கள். தீர விசாரிப்போம்.

தே. ரு:- விசாரித்தாகவேண்டியதென்ன இருக்கிறது. என் கண்ணுலேயே...

அ. ரு:- ஸ்வாமி ! கண்ணுல் கண்டதும், காதால் கேட்டதும்கூட சமயத்தில் சரியாக இருக்காது. தீர விசாரிப்பதுதான் உண்மையாகும்.

தே. ரு:- நான் :கொஞ்சம் வெளியில் செல்லவேண்டி இருந்தது. ஆஸ்ரமத்தில் தானை இருந்தாள். இந்தச் சண்டாளன்...

அ. ரு:- அவளை அவமதித்தானு? சொன்னது கேட்க வில்லையா?

சந்:- அவள் சொன்னபடிதான் கேட்டேன்.

தே. கு:- பேச வாயில்லையே ! என்ன செய்தேவன்.

சந்:- நானும் ஆஸ்ரமத்துக்கு வந்து எத்தனைகால மாச்சு.

தே. கு:- அதுவரை சரியாகத்தான் நடந்துவந்தான் ஆனால்.....

அ. கு:- என்ன ? விஷயத்திற்கு வாரும்.

சந்:- ஸ்வாமி ! ஆச்சாரியன் என்னைத் தரரைக்கு துணைப்பாக வைத்துச் சென்றிருந்தார். நானும் நியமம் தவரூமல் வேத பாராயணம் செய்துவங்கிடேன்.

அ. கு:- சரி... சொல்லு.

சந்:- பதிக்கு சிசுருஷை செய்யவேண்டிய ஜோவி இல்லாமல் சும்மாயிருந்த தாரை பொழுது போக்கிற்காக நான் கற்ற சாஸ்திரங்களை விசாரணை செய்தான்.

அ. கு:- அதனுலென்ன ! குருபத்தினியும் குருதானே!

சந்:- அவள் குருவாக இருக்கப் போகத்தான் என்கிளையை இப்படியாச்சு...

அ. கு:- என்ன என்ன ?

சந்:- கேளுங்கள். என் கல்வித்திறத்தை ரொம்பவும் மெச்சினுள். ஆனால் நான் பெற்றிருந்த கல்வி பூரணத்வம் பெற்றதல்ல. கற்றுக்கொள்ள வேண்டியன இன்னும் இருக்கின்றன என்றால். குருபத்தினிக்கு எதிர் பேசாதவனுயிர் இருக்கிறேன். அந்த வித்தைகளையும் தான் கற்றுக்கொடுப்பதாகச் சொன்னால். முதலில் மறுத்தேனுயினும் பிறகு சம்மதித்தேன்.

தே. கு:- அந்த ஜாலக்காரன். உண்மையை மழுப்ப அல்ங்கரமாக வார்த்தைகளை அடுக்குகிறேன்.

அ. ரு:- அது கிடக்கு பிறகு என்ன நடந்தது.

சந்:- ஐங்காம் வேதம் சொல்லிக் கொடுத்தாள். நா ஆம் குருதேவர் வார்த்தையை மதித்து அவள் மனம் கோ ஸுமல் நடந்து கொண்டேன். அவ்வளவு தான்.

அ. ரு:- இதற்குத்தானு இவ்வளவு பிரமாதம்?

தே:- (தலையில் அடித்துக்கொண்டு) நாசமாய்ப்போச்சு!

அ. ரு:- என்ன ஸ்வாமி! பிதற்றுகின்றீர்.

தே. ரு:- அவன் அவளிடம் கல்வி கற்றுக்கொள்ள வில்லை ஓய்யா கல்வி கற்றுக்கொள்ளவில்லை!

அ. ரு:- பிறகு என்னதான் கற்றுக்கொண்டான் சொல் ஆம்... கேட்டுத் தொலைக்கிடேன்.

தே:- (கண்ணின முடிக்கொண்டு) கல்வி செய்திருந்தான்

அ. ரு:- என்ன சந்திரா! இது சிருங்கார சாள்திரம் படித்துக் கொண்டாயோ?

சந்:- ரிக், யஜூர், அதர், சாமம் ஆகிய நான்கு, வேதக்களுக்கும் அடித்த வேதம் அதுதான் என்று சொல்லி...

தே. ரு:- இப்பொழுது புரிந்ததா அவன் நீசத்தனம்.

சந்:- குருபத்தினியோ சம்மார்க்கமென ரசானுபவத் தோடு கற்றுக் கொடுத்தாள். குருதேவர் அதனை துண்மார்க்கமென கண்டிக்கிறோர்...

அ. ரு:- தேவ குருவே! ஆத்திரக்காரர்களுக்கு புத்தி மட்டு. இந்திரன் அகலினை விஷயமாய்ந்து மிடம் வேதாங்கம் பேசினீர். சந்திரன் தாரை விஷபமாய்த் தளம்புகின்றீர். சந்திரா! கலங்காதே உன்மேல் குற்றமில்லை.

சந்:- இது ஒன்றாம் எங்கள் நாகரிகத்திற்கும் முரணஸ்வல்வே.

தே. கு:- என்ன நீரும் எகத்தாளம் பேசகின்றோ?

அ. கு:- அட்டா தேவ ரகசியமல்லவோ! நான் செல்கிறேன்.

சந்திரனும் ஓடிவிடுகிறுன்.

தே. கு:- தேவ ரகசியம்! தேவ ரகசிவம்!!

தலையில் அடித்துக்கொள்ளல்.

களம் — 12.

இடம்:- வனம்.

காலம்:- மரலை.

மாந்தர்:- இராமன், இலக்குவன், மதங்கர், அனும, சுக்ரீவன்.

‘சௌதயைத் தேடி வனத்தில் அலைந்து வருகின்றனர்.

ராம்:- அந்தோ! சிதா! உனக்கிந்த கதியா வரவேண்டும். இந்த வனத்தில் எவ்வளவு சுகத்தை அனுபவித்தோம். இரதி கேளிக்கையில் நிபுணன் என்று கர்வமடைந்திருந்தேனே. அரண்மனையில் கூச்சத்தால் அனுபவிக்கமுடியாத சுகத்தை இங்கு மனம்போனபடி ரசித்தோமே. என்னைத் தனியே தனிக்கூட்டு மாற்றுஞ் கையில் சிக்கிக்கொண்டாயே! பழிக்குப் பழியாகத் தமிழர் உனது உறுப்புகளை சௌதத்திருப்பரோ! அல்லது உன்னை கொன்றிருப்பார்களோ? என்செய்வேன் எப்பொழுதுகாண்பேன். ஏ சிதா! சிதா!! (தேம்புதல்)

இவி:- அண்ணு! கலங்காதே! சீக்கிரம் கண்டுபிடித்து விடலாம்.

ராம்:- தம்பி! இந்த வசந்தகாலம் எனக்கு மிகவும் வேதனையைத் தருகிறது. இதோ அந்தப் பெண் மயில்தன்

ஜேரடியுடன் குலவுவதைப் பார். அந்தக்கிள்ளைகள் கொஞ்ச வகைப் பார். சீதை இருந்தால் இங்கேரம் என்னை தன் இரு கையாலும் தழவுவானே. அக்கட்டமுகியைப் பிரிந்து எப்படி வரம்பேவன். இந்தப் பசும் புற்றறையில் தென்றல் தவழும் இவ்வங்கி நேரத்தில் சீதையுடன் கூடி மகிழ்ந்தால் எவ்வளவு இன்பமாயிருக்கும். இக்கொடுந்தன்பத்திற்குக் காரணம் நம் ரிஷி மண்டிலமல்லவா? தமிழ்ப் பகையைத் தேடித்தந்த அப்பாதகர்களை கொன்று குவித்து நாசமாக்கா மல் சிடமாட்டேன்.

வெறித்து சுற்றுமுற்றும் பார்த்தல்.

இலः- உன் ஒருவனின் சுயநலத்திற்காக நம் இனத்தை யே வெறுப்பதா? சீதை சிறைப்பட்டிருந்தால் என்ன? செத்து ஒழிந்தால்தான் என்ன? நாம் வந்த நோக்கத்தை மறந்து மனம் தளர்வதா? ஒரு பெண்ணிற்காக இப்படிப் பிதற்றலாமா? ஹீரானுகையை நீ கவலைக்கிடக்கொடுக்கலாமா? செய்யத்தக்கது திருடனைத் தேடவேண்டியதன்றே?

அப்பொழுது மதங்கர் ராம இலக்குவரை சந்திக்கின்றார்.

மதங்கர்:- (ஆசீர்வதித்து) மைந்தர்காள்! ஏன் முக வாட்டம்?

இலः- ஸ்வாமி! துயரக்கடலில் மூழ்சி இருக்கிறேன்.

மத:- கவலைக்குக் காரணம்?

ராம:- மடமங்கைதனைப் பறிகொடுத்து நடமாடும் பினா மாக நலிகின்றேன்.

இலः- ஆம். சீதையை ராவணன் சிறையெடுத்துச் சென்றுவிட்டான்.

மத:- ராமா! நடந்ததை நினைத்து வருந்தாதே. எல் லாம் நமது நன்மைக்கே. சீதை தனது சாகசத்தால் சா துரியமாக நடித்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டிருப்பார்.

இராவணன் பகைக்குலமானாலும் நகைக்கிடமாக நம் சீதையைக் கொடுமைப்படுத்தமாட்டான். காரியத்தில் கருத்தைச் செலுத்து. கவலையை மற!

ராமி:- சுவாமி! எனக்கின்னது செய்வதென்றே தோன்றவில்லையே.

இளு:- ஆம். அவளைப் பிரிந்தத்திலிருந்து ஸ்ம்மதியின்றி வருக்கிக்கொண்டிருக்கிறோன். ஒருவேளை...புத்திகூட பேதனித்திருக்குமோ?

மதி:- ராமா! இக்கிஷ்ணதை வேந்தன் ஹீரவாலி அரசியல் காரணமாகத் தனது தம்பி சுக்ரீவளை நாடுகடத்தி பிரிருக்கிறார்கள். அவனும் அவனது சகா அனுமானும் எனது ஆதரவில் இந்தச் சாரலில் பதுங்கி வரழ்ச்சின்றனர். அவர்களுடைய உறவை முதலில் தேடிக்கொள். சமயம்பார்த்து வாளியை வீழ்த்தி, சுக்ரீவனுக்கு முடிசூட்டி, அவளை நம்கைப்பொம்மை யரக்கிக்கொண்டு, பிறகு சீதையை மீட்க முயற்சிக்கலாம்.

ராமி:- வேறு வழியில்லையா சீதையை அடைய. ஆவல் மிஞ்சகின்றதே.

மதி:- ஆசையை அடக்கு. ஆரிய தருமத்தைப் பரப்பக் கிடைத்திருக்கும் அரியசங்கரப்பத்தை நமுவசிடலாமா? சீதையை அடைவது ஒரு பெரிதல்ல. இராவணனிடம் சென்று மன்றாடினால் மன்னித்து விட்டுவிடுவான்.

ராமி:- அப்படியானால் முதலில் சீதையை...

மதி:- அதுவா பெரிது. பெண் சுகத்திற்காக நம் குலநலத்தைக் கருதாமல் மனம் தடுமாறுகின்றோயே. நீ ஒரு ஆரிய வீரன் என்பதை மறந்துவிட்டாயா? ஒரு சீதைக்காக உன்மத்தம் பிடித்தலைவதா? வேண்டுமானால் ஆயிரம் அப்சரங்கிரிகளைத் தேடித்தரும் ஆற்றல் நம் ரிஷி மண்டிலத் திற்கில்லையா? சீதை சிறைப்பட்டிருப்பது நம் காரியம் நிறை

வேற வசதி என்பதை இன்ட
போலும்! தமிழ்ப் பெருமக்களிட
இராவணனின் கல் ஒழுக்கத்திற்
அவர்களின் ஒற்றுமைக்கு உலை ண
நம்பிக்கையுள்ள அவர்களிடம் உடத்து
இராமா! என் சொற்படி நட. உனக்குச் சீண்
பாள். நம் திட்டமும் நிறைவேறும்.

இலிஃ:- ஆம் அண்ணு! குருதேவரின் சொற்படி நடப்
போம். அவர்களும் நமது நலத்தில் கருத்துள்ளவர்கள்லை
வா?

மதி:- இராமா! வாசெல்வோம். அனும சக்ரீவரை இச்
சாரலில் சந்திக்கலாம். அவர்களைக் கண்டவுடன் அடிபணிந்து
உதவி வேண்டு.

காதில் ரகசியம் சொல்கிறார்.

ராமி:- அதற்குச் சம்மதிப்பார்களோ?

மதி:- எல்லாம் நமது சரகசத்தில் இருக்கிறது.

இலிஃ:- எப்படியாவது இரு தமிழரசுகள் மோதிக்கொள்
ஞுமானால் நமக்கு ஸாபம்தானே.

மதி:- ஸாபமா! நமது ஆதிக்கத்திற்கு அஸ்திவராக
கல் நட்டமாதிரி.

ராமி:- நல்லது சுவாமி!

திருப்புக்காட்டி.

சாரலின் ஒருபுறம் அனும சக்ரீவர் பாறை
மீது அமர்ந்திருக்கின்றனர். அனுமன்
இன்னிசை முழங்கிக்கொண்டிருக்கிறான்
பிறகு,

அனுமன்:- ஆம் இளவரசே! எத்தனை காலத்திற்கு
மறைந்துவாழ்வது? என்ன இருந்தாலுமவர் தங்கள் அண்ண

ர் செய்யாததை நான் செய்யும் என்
ஒசை அவரைமட்டும் விட்டுக்கொமா?
செய்யும், பொறுத்திருப்போம்.

உலகி:- நாம் இங்குப் பதுங்கி இருப்பதை அறிந்தால்,
அய்யா ஆணையை மீறியதாக எண்ணி ஆத்திரங்கொள்ள
மாட்டாரா?

குக்கு:- அறிந்தால்தானே. மதங்கமுனி மிக ஜாக்கிரதை
யரக அதற்கேற்ற ஏற்பாடுகளைச் செய்துவரும்போது அச்
சம் ஏன்?

அப்போது இராம இலக்குவருடன் மதங்
கர் வருகிறார். மதங்கர் ஜாடைகாட்ட
இராம வக்குவர் அடிபணிக்கு வருந்தி ஸ்ர
கின்றனர்.

குக்கு:- சுவாமி! இவர்கள் யார்? வருத்தத்திற்குக் கார
ணம் என்ன?

மதி:- தந்தைசொல் மிகக் மஞ்சிரமில்லை என்பதற்கு
எடுத்துக்கூட்டாக முடிதுறந்து வணம் புகுங்க அயோத்தி
வேங்கதன் மைந்தர்கள். துக்கரமான சம்பவம் ஒன்று
அவர்கள் சாந்தியைக் குலைத்துவிட்டது. சிந்தை குழம்பித்
திரிந்தவர் உனது அருந்துணையை நாடி உன் திருவடியில்
சரணடைந்திருக்கின்றனர்.

குக்கு:- என்னுலரனதைச் செய்துக் காத்திருக்கின்றேன்.
தங்கட்டு உற்ற குறை என்னவேரா?

அனுமா:- அண்டினவரை ஆதரிப்பது எங்கள் இன
இயல்பு.

மதி:- ராமா! கூசாமற் சொல்லு. தயங்காதே. எப்புடியும் சிறைவேற்றிக்கொடுப்பார்கள்.

இல:- ஆலுல்!

மத:- உங்களுக்கு அதிலென்ன சந்தேகம்.

அனு:- எங்கள் சொல்லில் நம்பிக்கையில்லையா.

சுக்:- புதியவர்கள் தானே செயலால் காட்டினாலுன்றோ தெளிவர். உங்கள் எண்ணைத்தை ஈடுபோட்டிர எந்த விதத்தியா கழும் செய்யத் தயங்க மாட்டேன். அனும! இவ் வாசிபர் களின் வருத்தத்தை மாற்றுத்தற்கான முயற்சியை முதலில் மேற்கொள்.

மத:- சுக்ரீவ ஆக்ஞங்கேயே ஆக்ஞங்கு! ராமா! சீயே பாக்யசாலி. உனது மனைவி இப்போதே மீட்கப்பட்ட மாதிரி...

அனு:- மனைவியை யாராவது பறித்துச் சென்றனரா?

சுக்:- மானத்தை வாங்கும் கொடுமையன்றோ! அவ் வஞ்சகனின் நெஞ்சைப் பிளங்கு நிர்மூலமாக்குகிறேன்.

இலக்க:- அவனும் ஒரு மன்னவனுயிற்றே?

மத:- அப்படியானால் வாசியின் பின்னவன் படைவள மற்றவன் என்ற எண்ணமா?

சுக்:- மாற்றுஞ் மனைவியைச் சிறையெடுத்தவனும் மன னவனு? மாபாதகனன்றோ! அவனது முடிபறித்து ஒடுக்கு கிண்றேன். யாரவன்?

மத:- சுக்ரீவ! வந்தகளோ மாற ஏதாவது காய்களி னருந்திட்டு...

சுக்:- நல்லது ஸ்வாமி! வாருங்கள் செல்வோம்.

களம் — 13,

இடம்:- அசோக வனம்.

காலம்:- மாலை.

மாந்தர்:- சிதை, திரிசடை, வண்டர்குழலி.

சிதை அசோக வனத்தின் ஒரு பாலிருந்து புலம்பல்

சி:- ஏ ராமா! நாம் மீண்டும் சந்திப்போமா? மாற்றுன் கையில் சிக்கியவள் என்றென்னி மனம் புழுங்கி மடிந்தாயா! அல்லது வேறு மக்கையை மணங்து என்ன மறந்தாயோ! பொல்லாத மூனிவர்களின் பேச்சை நம்பி நம்பி நாசமரப்ப போனோம். அந்தோ நமது கொடுக்குணக்களால் விளைந்த தீங்குகள் எவ்வளவு? காரணமில்லாமல் இனப்பகையைப் பெருக்கிக்கொண்டோமே! இப்போதாவது உணர்ந்து தமிழ்ப் பெருமக்களுடன் உறவு செய்துகொண்டு என்னை மீட்டுச்செல்வாயா? எதிரியை அடுத்தல்லிழிவெனக்கருதி என்னைக் கைவிட்டு அயோத்தி சென்று அழுக்கருடன் கூடிமகிழ்வாய்! இன்னும் எதற்காக நான் உயிர்வாழ வேண்டும். என்னி என்னி நெஞ்சும் புண்ணுவதைவிட இறப்பது மேல். ஆனால் எப்படி இறப்பது? இயற்கையை மீறிச் சாலை வலிய வரவேற்பதா? அது தற்கொலை அன்றே!

தீவிசடை:- (பின்புறம் வந்தவள்) ஆம் அது நமது பெண்மைக்குப் பெருமையென்று அந்த விபரி த நினைவு விட்டுவிடு.

சிதை:- திரிசடை! (துயரக்கண்ணீர் வடிகிறது)

தீவி:- உனக்கு இங்கு என்னம்மா குறைச்சல்?

சிதை:- எல்லாம் இருந்தென்ன? பிரிதல் துண்பம் பெரிதும் வருத்துகின்றதே!

தீரி:- தள்ளாத கிழவியை மறைந்து நின்றுகொன்ற மாபாதகளை நினைந்து நினைந்து உருகுகின்றியோ. கொஞ்சிக் குலவா வந்த கேரமள வல்லியை வஞ்சித்த வண்ணெஞ்சை எண்ணி எண்ணி வதங்குகின்றியோ?

சீதை:- என்ன இருந்தாலும் என் கணவன்...

தீரி:- பெண்குலத்திற்கே அவமானம் விளைத்த பேய னல்லவா? நீயும் ஒரு பெண்தானே? அக்கொடியோன்னாடு கூடிவாழ உன் மனம் கூசவில்லையா?

சீதை:- திரிசடை! எய்தவன் இருக்க அம்பை நோவ தா? ரிஷிகள் கூட்ட மன்றோ அவனைக் கருவியாகக்கொண்டு காரியம் நடத்தி வருகின்றது.

தீரி:- அப்படியானால் சொந்த புத்தியற்ற சோற்றுப் பிண்டமா உன் கணவன்?

சீதை:- தங்கையே! (வரயடைத்து நிற்கிறார்கள்)

தீரி:- சஞ்சலத்தை மற. அதோ அம்மாவும் வருகின் ரூர்கள். உண்மனக்குறையை மறைக்காமல் தாராளமாய்க் கொள்ளு.

அந்த சமயத்தில் வண்டார் குழலி வருகிறார்கள்.

சீதை:- வேண்டாம். அவர்களுக்கும் மனவேதனை. அக்கொடுஞ்செயல்கள் நினைவுக்கு வந்து கெஞ்சை உறுத்தும்.

தீரி:- அம்மா!

வண்டார் குழலி:- கண்ணே! சீதைக்குத் தேறுதல் சொன்னுமா?

தீரி:- சதா அழுத கண்ணுடன் புலம்பித்தவிக்கின்ற எம்மா!

சீதை:- தாயே! மன்னிக்கமாட்டார்களா! அண்ண விடம் சொல்லி....

வண்டி:- ஏற்பாடு செய்திருக்கின்றேன். நேர்மையாக வந்தார்களானால் உணக்காக எல்லாவற்றையும் மறந்து உண்ணோ அனுப்பிவைக்கத் தடையில்லை. ஆனால்...

தீரி:- அவர்களது வக்ரபுத்தி அதற்கு பழிகாட்டாதே!

சீதை:- பழிகாரனானதோம் பதியல்லவா? அதனால் தான் அவ்வாறு.

வண்டி:- அன்பு செலுத்துவது இயல்பம்மா.

சீதை:- தாயே! தங்கள் அன்பைப்பெற, கொஞ்சமும் தகுதியில்லாத கொடும் பகைக் குலத்தவள்.

வண்டி:- ஆனாலும் பெண்ணல்லவா...

சீதை:- அவர்கள், ஒருவீலை அம் முனிவர்களின் மேரச வலையில் விழுந்து எண்ணையும் வெறுத்தார்களானால்...

தீரி:- ஓழியட்டுமே!

வண்டி:- துடிக்காகப் பேசாதே. கண்ணே! இதமாகக் கூறித் தேற்று.

சீதை:- உங்கள் அன்பு மிகவும் அகிகம். ஆனால்...

வண்டி:- என்ன?

சீதை:- அதுவே என் உள்ளக்கைதப் பினக்கின்றது. ஒரு அடிமையாக நடத்துவீர்களானால் இவ்வளவு துண்பம் தோற்றுது. சகிக்க முடியாத தொல்லைகளைச் செய்த சத்ரு வின் மனைவியைத் தங்கையீதும் சாலப் பரிந்து போற்றும் தங்கள் பெருங் தங்மைக்கு யான் எம் மாத்திரம்...

தீரி:- இண்ணல் செய்தவர்க்கும் நண்மையே புரிவது தமிழரின் தனிப் பண்பாடு.

வண்டி:- திரிசடை! சீதையை உன் பொறுப்பில் விட்டுச் செல்கிறேன். உன் குறுப்புப் பேச்சுக்களை கொஞ்சம் கிருத்தி விட்டுக் கொஞ்சிக்குலஸியிரம்மா!

தீரி:- (புஞ்சிரிப்புடன் தலையை அசைத்து) சரி...

வண்ண:- சீதை ! நான் சென்று வரட்டுமா ?

சீதை:- நல்லது தாயே !

களம் — 14.

இடம்:- கிட்கிங்கை அரண்மனை.

காலம்:- முற்பகல்.

மாந்தர்:- தாரை, வாலி, சுக்ரீவன், ராமன்.

அரண்மனை வாயிலிலிருந்து சுக்ரீவன் சங்க நாதம் செய்து வாலியைப் போரூக்கு அழைக்கிறான். அந்தப் புரத்தில் தாரை வாலியைத் தடுக்கின்றான்.

அந்தப்புரம்

தாரை:- காதல ! தாங்கள் இப்படிச் செல்வது சரி அல்ல. சுக்ரீவன் இவ்வளவு நைரியமாகப் போரூக்கு வளிய வந்தமைப்பதில் ஏதோ மர்மம் இருக்கிறது. அங்கதன் அறிந்து வந்த செய்திகள் ஒரு வேளை உண்மையாக இருந்தாலும்...

வாவி:- என்ன ?

தாரை:- யாரோ அபீரத்தி வேந்தன் மைந்தக்களாம். தங்கள் தம்பியுடன் உடன்படிக்கை செய்து கொண்டு நம் மை எதிர்க்கத் திட்ட மிடுவதாக...

வாவி:- கேள்வியோ ? பைத்யக்காரி. உன் கணவன் அவ்வளவு சரமான்யங்கு ? இரு ஆரியப் பஞ்சகளால் வெல்லப்படுவதற்கு. செய்த தவறை உணராது தறுக்கித்துரியும் அத் தான்தோன்றி என் உடன் பிறந்தவனு ? அன்று,

அறிவுகெட்ட அப்பேயனைக் கொல்லாமல்விட்ட பிழைக்காக இன்றுப் போர்ச் சுங்கு ஒலிக்கின்றன. என்ன ஆணவம்?

தாரை:- என்ன இருந்தாலும் தங்கள் தமிழி அல்லவா? அவன் பக்கைக் கட்டிக்கொள்ளக் கொண்றதாக உலகம் தூற்றுதா? அதிலும் தான் நட்டு வளர்த்தது நச்சு மரமா அலும் கல்லோர் வெட்டி வீழ்த்துவரா?

வாலி:- பெண்ணே! பகைவன் போருக்கழைக்கும் பேரது, வீரன் இன் வங்குவானு? படைமுகத்தில் பாசமா?

தாரை:- இராமலக்குவர் துணை கின்று ஏதாவது...

வாலி:- ராமனுக்கும் நமக்கும் என்ன பகையா? அவனும் மனிதன் தானே. ஒரு பெரிய அபீயாக்கியனுக இருக்க மாட்டான். அதிலும் நமதிடத்தில் வந்து எதிர்ப்பானு? கவலையை விடு. நீ வீர மகள்லவா? வெற்றியுடன் வரவழுத்து?

தாரை:- அனும சுக்ரீவனை...

வாலி:- வென்று வருகிறேன்.

தீரை:- கொன்று விட வேண்டாம்.

வாலி:- நல்லது அவனது அறியாமையை அகற்றி ஆணவத்தை அடக்கி வருகிறேன்.

தாரை:- (வாலியைத் தழுவிக்கொண்டு) வொற்றியுடன் வருக!

திருப்புக் காட்சி

அரண்மனை வாயிலில் கின்று துடைத்தட்டி சுக்ரீவன் மீண்டும் சங்காதம் செய்கின்றன. வாலியும் சுக்ரீவனும் ஆரவாரம் செய்து மல்யுத்தம் செய்கின்றனர். சுக்ரீவன் அடிப்பட்டு வீழுகிறார்.

வாவி:- அடே தம்பி! இந்தக் கெடுமதி ஏன்டா? கண்ணே இமொப்பதுபோல் போற்றி வளர்த்ததற்குப் பலனு? மாற்றுஞ்சுடன் போராடச் சென்றிருந்த நேரத்தில், முடிபுனைந்து ஆரியனை ஏற முயற்சித்தாய்! யான் மீண்ட பின்னராலது உணர்ந்து நடந்தாயா? உலகியல் அறியாத வாலிபன் என்றெண்ணை பல நாடுகளைப் பார்த்துவர சந்தர்ப் பமாக நாடு கடத்தினோன். நயவஞ்சகமாக ஆரிய முனியின் ஆதரவில் பதுங்கி வாழ்ந்திருந்தாய். அதற்கு மேலும் இன்று நேரடியாகவே மல்லாடவும் துணிந்துவிட்டாய். வாலியின் தம்பியும் வளி குறைந்தவனல்ல என்பதை உலக றிய வசதிபாரிற்று. ஆனால் நாமில்யார் தோற்றுஞ்சும் பிறர் முன்னிலையில் வெட்டி தலைகுணியவேண்டியது தானே. சிராட் டிப் பாராட்டி வளர்த்த உண்ணை வென்றது எனக்கு ஆங்கையா? மானத்திற்காகப் போராடினேன். நின் பேதமை யை இன்றேடு...

அச்சமயம் கூர் அம்பு ஒன்று மறைவிலிருந்து பாய்ந்து வந்து வாலியின் மார்பில் தைக்க கீழே சாய்கிறான்.

வாவி:- ஆ! என்ன துணிச்சல். நேருக்கு நேர் நின்று எதிர்க்க ஆண்மையற்ற அப்பேடி யார்? (அப்பைப் பார்த்து) இராமனு! தசரதன் மகனு! அட பாதகா! உனக்கெண்ணிடர் செய்தேன் உண்ணடித்து என்னால் ஏதேனும் தீவை யுண்டா? உண்ணை அவமதிக்கேனு? அல்லது போருக்கிழுத் தேனு? எதற்காக இவ்வஞ்சலை புரிந்தாய்? அட பஞ்சையே! கொடுமையின் சின்னமே. என் மனைவி நின் தீய ஆணத்தைச் சொல்லியும் நம்பாமல் நல்லவன் என்றெண்ணை கேள்ளேன்! இங்க வஞ்சகந்தை உன் பெண்டை எடுத்துச் சென்றவனிடம் காட்ட சுக்கியற்றக் கோழையே! ஏ சண்டாளா! நீயும் ஒரு மஸ்னன் மகனு! மனிதப் பிறவிக்கானு! எண்ணிடம் ஒருவார்த்தை சொல்லியிருந்தால் உன் சிவைத் தை சீருடன் வரவழை த்துக் கொடுப்பேனே. வஞ்சனையால் என் உயிரை வாங்கிய தழுகா! ஆண்மையா? அறமா? அல்ல!

மனைவியைப் பறிகொடுத்த மதிமயக்கம், சீ அற்பனே !
வதாரா ! தாரா... (உயிர் விடுகிறுன்)

ராமி:- அடிப்பட்டதால் அறிவுகளுக்கு என்னை இசூழுதே.
உன் தமிழிக்குக்கொடுத்த வாக்கை நிறைவேற்ற உன்னைக்
கொண்டேன். நான் செய்தது முற்றிலும் நியாயமே.

கூக்கு:- அண்ணோ ! அண்ணோ ! அறிவிழுங்கு வஞ்சலை
யால் கொண்டேனே ! ஆத்திரமுண்ட எனக்கு அறிவுரை
புக்கந்த நேரத்தில் கொன்றுவிட்டானே. காப்பனம் யார்
இப்பேயனன்றோ ! (தலையில் அடித்துக்கொள்கிறுன்) அங்கு
தா ! இந்த அரசு எனக்கு வேண்டாம். மதனி ! என்னை
மன்னிப்பாயா ! நான் ஒரு சோதரத் துரோகி ! சோதரத்
துரோகி !! அடே ராமா ! குற்றமற்றவளைக் காட்டிக்
கொடுத்த குற்றத்திற்காக என்னையும் கொன்றுவிடு. அங்கு
தோ அண்ணோ ! அண்ணோ ! ஆத்திரத்தில் அறிவைப் பறி
கொடுத்து அன்னியனின் மோசக் கருத்துக்கு உடன்பட
டேன். என்னை மன்னித்துவிடு. ஆனால், அறிவுலகம் என்னை
மன்னிக்குமா ? அண்ணோ ! அண்ணோ !!

சுக்கர்வன் மூர்ச்சித்து விழுகிறுன். தாரை
யும் அலறிக்காண்டு வருகிறார்கள்.

களம் — 15.

இடம்:- இராவணன் மாளிகை.

காலம்:- மாலை.

மாந்தர்:- இராவணன், நீலன்.

நீலு:- வேங்கே ! அப்பேடிகளின் கொடுஞ்செயல் நா
ஞக்குநாள் மிஞ்சகின்றது. விலங்குகளை லேட்டை ஆடுவது
போன்று பறுங்கிப் பதுங்கி நம் பெருமக்களைச் சாடுகின்

றனர். தற்போது ஆரிய முனி மதங்களின் சூழ்ச்சியர்ஸ் தங்கள் நண்பர் வாலியை...

இரா:- என்ன? என் உயிர்த்தோழன் வெல்லப்பட்டானாலே?

நீலி:- இல்லை! கொல்லப்பட்டார்.

இரா:- அங்கே சேராட்டு வீர விளக்கு அலைக்கப்பட்டதா? வீரத்தின் திருவுருவே! ஆண்மையின் சிகரமே! அறமே உருவாக வந்த அண்ணலே! ஆரிய சூழ்ச்சிக்கு நியுமா இரையானும்? என்ன உலகம் இது! வஞ்சளைக்கு வாழ்வா?

நீலி:- உடன்பிறந்தே கொல்லும் என்று முதுரைக்கு இலக்கியமாக அப்படிபாலி சுக்ரீவனும் சேர்ந்து செய்த சுக்கி

இரா:- அரசின் ஆசையாரை விட்டது. மனிமுடியின் மீது மோகம் பிறந்துவிட்டால் மதி பிசுகுமோ?

நீலி:- ஆம். மனம் மாசுறும் மாபாதகம் செய்யத் தோன்றும். மாற்றுண் காலில் மன்றியிட்டும் வாழுச்செய்யும்.

இரா:- கீழூர் செய்யும் வேலையல்லவா?

நீலி:- ஆம் அவை பேடிகளின் பிறப்புரிமை. கோழைகளின் குணவளம்.

இரா:- அண்ணியனைக்கொண்டு அக்ரமமாக அண்ண ஸைக்கொண்டு அரசு பதனியைப்பெற்ற அக்கீழ் மகளை என்னென்பது? விலங்குகளிடமும் வீர தீரம் புலப்படுமே. என்னே! அவன் கன் கெடுமதி இருந்தவராறு?

நீலி:- அரசே! அவன் கயமை அத்துடன் நிற்கவில்லை. பெண்டிழந்த பேடிக்குப் பரிந்து தண்டெடுத்து வரப்போன்றும், நட்டுவிளங்க மாநங்கக்கு.

இரா:- (நகைத்து) வரட்டும். அப்பஞ்சைகட்குப் பாடம் புகட்டுவோம். ஆரியச் சூது, சீரிய தமிழகத்தைக் கிடைப்பதா? வாலியைக் கொண்றதற்குக் கூலியாகத் தமிழ் மானத்தையும், இன உணர்ச்சியையும் விற்கின்றன? அத்துரோகி!

நீலி:- வேங்தே! திராவிடப் படைகளை மோதசிட்டு ஆரிய நரி ஆதிக்கம்பெறுமோ? என்றஞ்சுகிறேன்.

இரா:- நேர்மையில் நம்பிக்கை கொண்டு ஆண்மையைப் பண்யமாகவைத்து தமிழ் மானத்திற்காகப் போராடுவோம்.

நீலி:- வைசத்தைவரங்கொண்டறப்பதுபோல் சூதை சூதால்...

இரா:- தனிமானமற்ற சழுக்கர்களின் சதிச்செயலில் சிந்தை வைக்காதே.

நீலி:- ஒரு சிறுமிகையை சிறை எடுக்கும் முயற்சியில் மாவீரன் மார்சனைப் பறிகொடுத்தோம். வீரம் பிறவிக்குணம். ஆனால், ஈரமற்ற கொடும் பிரானிகள் சோரம் புரிவதே! என்ற...

இரா:- கவலையை விடு. கருத்துடன் கடமையைச் செய்.

நீலி:- அப்பஞ்சைகளை நாமோ முந்திக்கொண்டு வலியைக் கொன்றெழுழித்தால் என்ன?

இரா:- நாமோ சிறையை வெஞ்சிறைக்கிழுத்தேர்ம். அவனோ தஞ்சமெனப் பற்றினால். வஞ்சியேன் என்றவருக்கு வாக்குக்கொடுத்தோம். அதனைப் போற்றுது அப்பஞ்சைகளைக் கொல்வது அறமா?

நீலி:- முறைகெட்ட சுயங்கள் வெறியர்களிடம் அறமும் மறமும் பார்ப்பது சரியல்ல.

இரடு:- நீல ! சிங்கதயைக் குழப்பிக்கொள்ளாதே ! வெற்றியோ தோல்வியோ வீரத்தில் நம்பிக்கை வைத்து நேர்மையாக நடப்போம்.

நீல:- நல்லது வேங்கீத :

களம் — 16.

இடம்:- விப்ரெணன் மாளிகை.

காலம்:- மாலை.

மாந்தர்:- விப்ரெணன், அனுமான்.

அனுமான் மாணவக் கோலத்தில் மாறு வேடம் பூண்டு, அகத்தியனுக்கிருந்த விதி விலக்கை உபயோகித்துக்கொண்டு, இலங்கை நகருக்குஷ்டபுகுந்து விபீடனன் மனை வாயில் அடைகிறுன்.

அனுமான்:- ஐயா ! யாம் பொதிய மலையிலிருந்து வருகின்றோம். அகத்திய மாழுவியின் மாணவன். தங்கள் தலைவனைச் சந்தித்தாகவேண்டும்.

காவலன்:- நல்லது சுற்றுப் பொறும் சமயமறிந்து வருகிறேன். (உட்சென்று வந்து) போமையா !

அனுமான்:- (விப்ரெணனைக் கண்டு வணக்கி) வேங்கே முனி வர் தலைவன் தங்கள் சமூகத்திற்கு முடங்கல் கொடுத்துள்ளார். (முடங்கல் கொடுத்தல்)

விபீ:- (வாங்கிப்பார்த்து) என்ன ? அனுமான !

அனுமான்புன் சிரிப்பால் ஆமோதிக்கிறுன். விபீடனன் அவனை மார்புறத்தழை, தன் ஆசனத்தில் உடன் அமரச்செய்கிறுன். அனுமன் சுற்றுமுற்றும் பார்க்கிறுன்.

அதன் குறிப்பை அறிந்த விபீடனை அங்கிருந்த ஆட்களுக்கு ஜாடை காட்ட யாவரும் செல்கின்றனர்.

விபி:- அன்ப ! சுக்ரீவப் பெருந்தகை நலந்தானே.

அனு:- நலத்துக்கென்ன குறைச்சல். இராம சகாயத்தால் ராஜபோகமல்லவா அனுபவிக்கிறோர்.

விபி:- அங்கதன்...?

அனு:- அவனுக்கும் இளவரசப் பட்டம் கட்டி ஒரு வாரு அவனையும் நம் வழிக்கு இழுத்தாயிற்று.

விபி:- மற்றையோர் ?

அனு:- கேட்கவாவேண்டும். யார் யாரை எந்தெந்த வழியில் திருப்புதி செய்யலாமோ அப்படிமெல்லாம் சரிக்கட்டிக்கொண்டு, தனக்கு அரசாள விருப்பமில்லை. அங்கதனுக்கே முடிகுட்டி விடுவதாகப் பேசி மற்றவர் பிடிவாதத்திற்காக முடிகுடியதாக நடித்துவிட்டோம்.

விபி:- தங்கள் அறிவும் ஆற்றலும் துணை நிற்கும் போது என் தோழுகுக்கு என்ன குறைச்சல் !

அனு:- எல்லாம் அந்த அரசியல் சூழ்ச்சியில் வல்ல ஆரிய ராமனின் உதவியால்தான்...

விபி:- ஆம். நான்கூடக் கேள்விப்பட்டேன். வலி மிக்க வாலியைக் கொன்ற செயல் சோமான்யமா!

அனு:- எடுத்த கருமத்தை முடித்தேதிருவான். சொன்ன சொல்லை எப்படியேர காப்பாற்றிக்கொடுக்கும் பிடிவாதம் மிக்கவன்.

விபி:- அப்பேர்ப்பட்ட தங்கிரசாசீயின் கட்டு எல்லோருக்கும் கிடைக்குமா ?

அனு:- கிடைத்தற்கரிய ஒன்றுதான். ஆனால் அந்த பாக்கியம் தங்களுக்கு வலிய வருகின்றதே!

விபி:- என்ன? எனக்கா! இராமனின் அஞ்பு.

அனு:- ஆம்! அதனை கூட்டிவைக்கும் பேறு இந்த அனுமதுக்கல்லவர்! கிடைத்திருக்கிறது.

விபி:- ஆனால்...?

அனு:- என்ன?

விபி:- அனுபவிக்கழியுமா? என் அண்ணனின் எண் ணாத்திற்கு மாருக எப்படி நடப்பேன்.

அனு:- சக்தி இல்லையோ? பாமர மக்களுக்குள்ள உரி மைசூட் பாராண்டவன் மகனுக்கில்லையா?

விபி:- அதை எண்ணும்போதுதான் நெஞ்சம் புழுங்கு கிண்றது: எவ்வளவு குறுகிய மனப்பான்மை! ஆரியன், திராவிடன், அண்ணியன், தன்னவன் என்ற துவேஷ புத்தி.

அனு:- ஆம். அதுமாதிரியான குறுகிய கொள்கை களுக்குக் குழிதோண்டியதனால்தான் எங்கள் கோமான் நாடாள சந்தர்ப்பம் பெற்றார்.

விபீடனான் பெருமுச்ச விடுகிறுன்.

அனு:- நெஞ்சிலுற்றதைச் செய்வில் காட்டுதலே தீரம். அல்லாமல் நெடுந்தாரம்தான் நினைந்து துஞ்சவதா? அது கோழைகளின் போக்கன்றோ?

விபி:- அனும! என் அந்தரங்கத்தை தங்களிடம் வெளியிட...

அனு:- (புஞ்சிரிப்புடன்) தாராளமாக...

விபி:- நன்ப! (இருவரும் ரகசியம் பேசுகின்றனர்) விறைவேறுமா?

அனு:- அரியணையில் வைத்து வரிசை செய்து காட்டுகின்றேன்.

விபி:- அதுதான் என் நெடுநாளைய ஆசை.

அனு:- தசரத குமாரனின் தயவினால் தடையின்றிநிறைவேறும்.

விபி:- வீர! அதுபற்றிய பொறுப்பு முழுவதும் உங்களைச் சார்ந்ததே.

அனு:- வேங்கேத! எனக்கு நீங்கள் வேறு சுக்ரீவர் வேறல்ல...அதிகம் சொல்வானேன்.

விபி:- நஃபரே! வந்த காரியம்...?

அனு:- அதற்கென்ன சாவகாசமாகப் பார்த்துக்கொள்ளலாம்.

விபி:- அப்படியா உடனடியாக அதனையும்...

அனு:- கவனித்தால் போகிறது. (இரகசியம் கூறுகிறேன்)

விபி:- அப்ப! இன்றிரவு சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்.

அனு:- சரி பார்ப்போம்.

விபி: வந்த களை தீர ஏதாவது அருந்தலாம் வருக.

அனு: நல்லது...

திருப்புக்காட்சி.

திரிசடையின் உதவியால் அனுமான் சிதையைச் சந்திக்கின்றான்.

அனு: தாயே! சதா தங்கள் நினைவாகவே ர்மன் சஞ்சலத்துடன் சாந்தியின்றித் தவிக்கிறார்.

சீதை:- அதனால்தான் இத்தனை காலமாக என்னை...

அனு:- மறக்கவில்லை அம்மா! விரைவில் தங்களை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்ற நற்செய்தியைக் கூறவே வங்கேதன்.

சீதை:- அப்படியா?

அனு:- ஆம் அம்மா! படைவெடுப்பதற்கான சமயம் பார்த்திருக்கிறோம்.

சீதை:- நாசமாப்போச்சு. இன்னும் நல்ல புத்தி வரவில்லையா? நாளெல்லாம் தமிழ்ப் பகையைப் பெருக்குவது தான் வேலையோ? அந்த நாச வேலைக்கு தமிழர்களாகிய நீங்களும் உடன்தெயா? எசீ பிடிக்க மலையை உடைக்கும் உங்கள் மதி நலம் என்னே! குரோதமின்றி சமரசமாக வந்தால் விரோதம் பாராட்டாமல் மன்னித்து என்னையும் வழியனுப்ப இராவணையியர் காத்திருக்கின்றனர் என்ற செய்தியை திரிக்காமல் சென்று சொல்லுக.

அனு:- தங்கள் நலத்தைப்பற்றி...

சீதை:- கவலையிருந்தால் இந்த விபரீத முயற்சியை விட்டுவரச்சொல்.

அனு: என்ன இருந்தாலும் தங்களைத்திருடியவருடன் உறவாட மனம் வருமா?

சீதை: நம் பேய்க் குணத்தால் விளைந்த கொடுமைகட்குப் பிரதியாக நடந்த செயல். ஆனால், எனக்கு மிதிலையிலுள்ள செல்வாக்குக்குக் குறைவில்லை.

அனு:- அப்படியானால் ராமனை விட்டு...

சீதை: பிரிந்ததுன்பம் ஒன்றுதான் வருத்துவது மற்ற வகையில் நலமே.

அனு:- தாங்கள் என்னுடன் வரச் சம்மதித்தால் இப்பொழுதே...

சீதை: நன்று! நன்று!! எப்படி அப்பா உன்னை நம்பி வருவது? அண்ணைனைக் காட்டிக்கொடுத்த மண்ணனின் மதி அமைச்சனுகிய உன்னை நம்பி வரமுடியுமா?

அனு: தாயே! நான் பிரமச்சரரியல்லவா?

சீதை: கட்டியவனுக்கொருத்தி கட்டாதவனுக்கோ!

அனு: (திகைத்து) என்ன?

சீதை: கையில் சிக்கியவள் எல்லாம்...

அனு:- தாயே! தங்கள் சுடுசொல் தாங்கமுடிய வில்லையே.

சீதை: வாலியைக் காட்டிக்கொடுத்த பழியைடவா?

அனு: எனக்கு விடைகொடுக்கள்.

சீதை: சரி. உன் நடையைக்கட்டி. ஆனால், நான் சொன்னதை அவர்களிடம்...

அனு: மறக்கமல் சொல்லுவேன்.

சீதை: நல்லது. (தலையசைத்து அனுமதி தரவ)

அனுமான் அசோக வனத்திலிருந்து வெளி யேறும்போது வீரர்கள் வழியறிக்கின்றனர். தப்பியோட முயற்சிக்கிறுன். மேக நாதன் ஆட்கள் கட்டி இழுத்து வருகின்றனர்.

களம் — 17.

இடம்:- இராவணன் தர்பார்.

காலம்:- காலை.

மாந்தர்:- அனுமன், இராவணன், பிரதானியர்.

வீரர்கள் அனுமனைக் கட்டி இழுத்து வரு கிறார்கள்.

நீலி:- வேங்கே ! இக்கள்ளன் நேற்று நள்ளிரவில் அசோக வனமதிலைத் தாண்டி ஒடியபோது கைது செய் தோம்.

இரா:- என்ன ? அரசத் துரோகி அனுமனை ?

நீலி:- ஆம்.

இரா:- அசோக வனத்தில் வைக்கப்பட்டிருக்கும்...

நீலி:- சிதைக்கு ஒன்றும் ஊறு நேரவில்லை.

இரா:- எதற்காக இருட்டு வேளையில் திருட்டுத்தன மாக நுழைந்தான் ?

வீரன்:- எவ்வளவு உதைத்தும் உள்ளது வெளிவர வில்லை...

நீலி:- பூசை, கண்ணை முடிக்கொண்டால் உலகமே இருண்டுவிட்டதாக எண்ணுவதுபோல் இவன் மறைத்தால் நமக்குப் புரியாதா?

வீர:- தனியாகச் சிக்கிக்கொண்டவனை இவ்வாறு...

நீலி:- துண்புறுத்தக் கூடாது என்பது அவ்விடத்து எண்ணம்போலும் !

இரா:- நமக்கும் அரசநீதி மறந்துபோகவில்லை.

நீலி:- திருட்டுத்தனமாக நகருள் புகுங்ததுமன்றி பிடித்த வீரர்களிடம் தன் மூரட்டுத்தனத்தைக் காட்டிய தற்கு, பலன் கட்டுண்டு சிற்கிறுன்.

இரா:- வந்த காரியத்தை என்னவாம் ?

வீரி:- ஒருவேளைத் தூதாக வந்திருப்பான்.

நீலி:- இல்லை ! கந்திரத் திட்டங்களைத் தயாரிப்பதற்காக...

இரா:- அட வஞ்சகா ! வாலியை வீழ்த்திய நெஞ்சமுத்தமல்லவா ? இப்படி வரச் செய்தது. உண்மையைச் சொன்னால் உயிர் தப்பலாம். இன்றேல் என்ன தண்டனை தெரியுமா ?

அனு:- அரசே ! இந்த வீரூப்பு எத்தனை நாளைக்கோ எம் கோதண்டராமனின் கூரம்பு பாயும்போது எல்லாம் தெரியும்.

இரா:- என்ன தூடுக்கு ! ஆரியப் பேடிக்குப் பெருமை கற்பிக்கும் பேயனே !

நீலி:- இராவனை தர்பார் என்பதை கிளைவுபடுத்திக் கொள்.

விபி:- சிதையின் நலமறியவந்த தூதனை வாதனைப் படுத்தி வடவர்களின் தீராப்பகையைத் தேடுவது அழகல்ல.

நீலி:- நன்று ! நன்று !! நள்ளிரவில் பூஜைபோல் பதுக்கி நுழைவதுதான் ஆரியத்தாது முறையோ ?

இரா:- இத்தருதலை தன்மானங்கெட்ட அக்கருங்காலி யைத் தாங்கிப் பேசவேண்டிய அவசியம் என்னவோ ?

விபி:- அண்ணு ! மன்னிக்கவும். எல்லாம் தங்கள் நன்மைக்காகவே.

இரா:- ஒஹோ ! இப்பொழுது ஒன்றும் நன்மை இல்லாதிருப்பதாக கிளைவோ ?

விபி:- வரும்பொருளாறிந்து நடத்தல் முறை என்பதற்காக ஏதோ பேசினேன்.

இரா:- அப்படி என்ன வரப்போகின்றதோ ?

விபி:- மாற்றுஞ் மனையாளைச் சிறைப்படுத்திவைத்து ரூப்பதுதங்கள் ஆண்மைக்கு அழகல்ல. அதனால் பெரும் போர் முனும் எனத் தோன்றுகிறது.

இரா:- பத்துமாதகாலமாகப் படாத கருத்து நேற்றுக் கனவில் உதித்ததோ?

நீலி:- இல்லை. இக்கள்ளன் உரைத்தது.

இரா:- என்ன! இவ்வஞ்சகனுடன் உறவுகொண்டுள்ளனானா?

நீலி:- ஆம்! கெடுநாள் உறவுல்ல. நேற்று வற்பட்டது.

விபி:- அண்ணே! சிறையை ஸ்ரீராமனிடம் ஒப்புவித்து உறவுகொள்வதே ஈல்லது எனக் கருதுகின்றேன்.

இரா:- அழிமல்லியலை அனுப்ப யார் மறுத்தது? அப்புல்லர்களான்தே வரவில்லை.

விபி:- மனைவியைச் சிறையெடுத்தவரிடம் உறவாட மனங்கூசாதா? நாம்தான்...

இரா:- நம் தங்கையைப் பங்கப்படுத்தியவருடன் சமரசம் செய்துகொள்ளவேண்டுமோ? நம் உறவினரில் பலரை அக்ரமமாகக் கொன்ற கொலைபாதகருடன் வலியைச் சென்று உறவு பாராட்டவேண்டுமோ? அக்கொடியோர்கள் நம் குலப்பகைவர்கள்லவா?

விபி:- இன்றேல், வீணாக இருக்கரத்தாருக்கும் பெரும் சேதம் விளையும். அத்துடன் போரின் முடிவும் யாகாகுமோ?

இரா:- அடே! இது தமிழனர்க்கு இழந்த காரணத்தால் பேசும் பேச்சா? அல்லது போருக்கஞ்சிய பிதற்றலா?

நீலி:- இல்லை! ஆரிய வலையில் சிக்கியதற்கு அறிகுறி.

இரா:- என்ன?

நீலா:- ஆம் வேங்தே ! அப்பேயன் அகத்தியனின் தயவில் நம் நகருக்குள் நுழைந்ததிலிருந்து அவனது நடவடிக்கைளை நமது ஒற்றரச்கள் நேரடியாகக் கவனித்து வந்திருக்கின்றனர். அதற்குத் தங்கள் தமிழியாரும்...

இரா:- உடங்கையா ?

நீலா:- ஆம் அதற்குச் சந்தேகமில்லை.

விபிடணன் நழுவப்பார்க்கிறார். வீரர்கள் தேக்கி நிறுத்துகின்றனர்.

இரா:- ஐந்தாம் படையாகவிட்டானு ?

நீலா:- முடிகுடப் பிறந்த மோகம்.

இரா:- அட ! குலத்தைக் கெடுக்கவந்த கோடாரிக்காம்பே ! நீ என் உடன் பிறந்தவனு ?

விபி:- அண்ணு !

இரா:- சி ! குலத்துரோகி ! அண்ணியவின் கையாளான பிறகு என்னை அப்படி அழைக்க உனக்கு அருகதையில்லை...

விபி:- அரசே ! மன்னிக்கவும். தங்கள் நடவடிக்கை எனக்கு உடன்பாடில்லையாதலால்...

இரா:- மாற்றுஞ் காவில் மண்ணியிட விரும்பினாயோ ? நீல ! மற்றவர்கட்கும் படிப்பீண்யாக, இவ்வினத்துரோகியின் தலையைத் துண்டித்திடுக !

கும்பகர்ணனா:- அண்ணு ! அச்சண்டாளைனக் கொன்று விடுவதால் ஆரியச்சுது நின்றுவிடுமா ? உடன் பிறந்த பாவத்திற்காக உயிருடன் விசட்டுக் கூடிப் பிழைக்கட்டும். பேர்முளையில் ஆரியத்திற்கும், அதற்கு துணைவரும் துரோகியருக்கும் தக்கபாடம் கற்கிப்போம்.

இரா:- நல்லது. எதிரிக்கு உடன்கைப்பட்ட குற்றத்திற்காக விபிடணன் நடுகடத்தப்படுகிறான். (அனுமனைச்

சுட்டி) இவ்வஞ்சகக் கள்ளன் இங்கு வந்துசென்றதற்கடையாளமாக சூட்டுக்கோலால் முத்திரையிட்டு விரட்டுக!

நீலர் ஆணை!

களம் — 18.

இடம்:- கிட்கின்தைக் குன்றம்.

காலம்:- அந்தி.

மாந்தர்:- இராம, இலக்குவ, சுக்ரீவ, மதங்க, அனும, விப்ரீணர்.

மத:- மைந்தர்காள்! சௌகர்வானத்தின் அழகைப் பார்த்திர்களா?

இல:- அங்கிப் பெண்முந்தானை வீசிச்செல்வதுபோல் இருக்கிறது.

குக்:- வரப்போகும் செருக்களத் தோற்றம் நினைவிற்கு வருகிறது.

ராம:- சொந்திரயமிக்க சிதை இப்போது என்னுடன் இருப்பாளானால்.... எவ்வளவு குதூகலமாயிருப்பேன்.

மத:- ராமா! வருந்தாதே! விழுவில் உன் துண்பம் நிங்கவிடும்.

ராம:- சுக்ரீவ! என்ன? இன்னும் அனுமன் வரக் காணேம்.

குக்:- காரியமின்றி காலதாமதம் செய்யமாட்டான்.

ராம:- சிதையைப்பற்றிய செய்தியைக் கேட்க என் உள்ளம் மிகவும் துடிக்கின்றது.

இல:- ஒருவேளை அனுமன் அவர்கள் கையில் கிக்கிக் கொண்டிருந்தால்....

மதி:- அகத்திய மாமுனியின் முயற்சி அவ்வளவு லேசான தல்ல.

சுக்:- எனதருமை நண்பன் விப்ரீடனன் இருக்கும் போது நாம் கவலைப்படுவதற்கு இடமே யில்லை.

மதி:- ஆட். அனுமன் எப்படியும் வெற்றிகரமாகவே மீள்வான்.

• ராமி:- ஒருவேளை, போரின் முடிவு வேறுவிதமாக இருந்துவிட்டால்.

மதி:- மைந்த ! உண் சஞ்சலத்தை விடு. சுக்ரீவனின் படைவளம் சாமானியமானதல்ல, அதோடுகூட இப்போது அகத்தியர் எடுத்துக்கொண்டிருக்கும் முயற்சியும் கைகூடி விடுமானால் பிறகு இராவனுதியர் எம்பாத்திரம் ?

சுக்:- வேங்கேத ! எம்படையின்னிபருமையைப் பற்றி யான் கூறக்கூடாது. அது தற்புகழ்ச்சியரகிவிடும். போர் முகத்தில் தாங்களே ரேரில் அறிந்து பாராட்டுவீர்கள். எனக்கு எதிராக ஒருங்களும் விப்ரீடனன் ஆயுதம் எடுக்க மாட்டான். அதோடுகூட நாம் எதிர்பார்ப்பதும் கைகூடி விடுமானால் இலங்கை தங்கள் காலடியில்...

அந்த சமயத்தில் அனுமான் வங்குசேரு கிருன்.

ராமி:- அனும !

அனு:- கண்டேன் சிறையை.

மதி:- அகத்திய மாமுனியின் திட்டம் ?

அனு:- வெற்றிபெற்றுவிட்டது.

சுக்:- எனதருமை நண்பன் ?

அனு:- தங்கள் ஆதரவை நாடிவருகிறான்.

சுக்:- தனது அண்ணைன் விட்டா ?

அனு:- உதறித் தள்ளிவிட்டு.

கூக்:- என்ன ?

அனு:- ஆம் மிகத் தைரியமாக தர்பாரில் நமக்கர்க் வாதாடி இராவணன்து வெறுப்பிற்கு ஆளாகி வெளியேறி விட்டார்.

கூக்:- அப்படியானால் வெற்றி நமதே !

மதி:- சபாஷி ! சபாஷி !!

ராம்:- சீதை என்ன சொன்னார் ?

அனு:- தங்களை விருந்தாளியாக வரச்சொன்னார்.

இல்:- எதிரிவசம் தான் இருந்ததுமல்லாமல் எங்களையும் அழைத்தாளா ? அவமானம் ! அவமானம் !!

ராம்:- தம்ய ! ஆக்திரப்படாதே ! அவன் பெண்டின்னை தானே ! அன்று நீ தனியாகவிட்டு வந்த குற்றத்தினுல்லன்றோ ! அண்ணியன் வசப்பட்டாள்.

அனு:- பேர்முயற்சியைக் கைவிட்டுச் சென்றீர்களா அனால் சீர்வரிசைக்கடப் பெற்றவரல்லம்...

மதி:- அவன் ஒரு அபலைதானே ! நாலும் நகரும்கூட நமக்கு உரிமைப்படப் போவதை அறிவாளார் ?

அனு:- நம் முயற்சி மாபெருங்கேடு என்பது அவன் கருத்து.

ராம்:- மற்றபடி ?

அனு:- மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.

இல்:- அப்படியானால், ஒருவேளை அவள் து நடத்தை...

கூக்:- பிசுகியிருக்காது அவ்வளவு கெட்டவனால் இராவணன்.

அனு:- விபீடனனின் மகள் திரிசடைதான் தோழி
யாக இருப்பவள்.

குக்:- அப்படியானால் சந்தேகத்திற்கு இடமே யில்லை.

அனு:- அந்தவகையில் இரவணன் மிகமிக நல்லவன்.
தான்.

குக்:- ஒழுக்கத்தினைப்பிரினும் மேவாக மதிப்பவன்.

மது:- சந்தேகம் எதற்கும் பிராயச்சித்தம் செய்துவிட-
டால் போகிறது.

ஆம்:- எப்படியேர்? எனக்குச் சிறை கிடைத்தால்
போதும்.

அப்பொழுது விபீடனன் வந்து அடிபணி
கிருள். இராமன் எதிர்கொண்டு தாய்
கித் தழுவுகிறுன்.

மது: உங்கள் நட்பு என்றென்றும் நீடித்து விளங்க
ஆசிரவதிக்கின்றேன்.

ராம:- இலங்கை ஸூக்ஷ்மே! இப்படி அமர்க! சேஷமங்-
தானே!

விபீ:- அந்தப்பேறு அடியேனுக்கு...

மது: நிச்சயம் கிடைக்கும்.

குக்: வருங்காலம் பற்றிதான் வள்ளலீன் வாயால்...
அப்படி அழைக்கப்பட்டார்.

விபீ: நன்பரோ! இன்று, நான் ஒரு நாடுகடத்தப்பட்ட
அனுதை என்பதை அறிவீர்களா?

குக்: என்ன வார்த்தைப் பேசுகின்றீர்?

மது: இவ்வாறு மூர்த்தியின் பாதாரனிந்தத்தைவிட-
டியேராதாவு சீவுறைண் வேண்டும்..

ரீமி:- நண்ப ! இன்றுமதல் அதிலும் இக்கணத்தி சீருந்து தாங்களே இலக்கை மன்னன்.

குக்:- அப்படியானால் இராவணன் ?

அனு:- வீழ்த்தப்படுவான் என்பது அதன் போருள்.

இல்:- ஒருவேளை சமரசத்துக்கு வந்தானேன்யானால்.

மதி:- அதற்கு நாம் இணங்கினால்தானே !

குக்:- எதிரியைப் பணிவது என்பது அவனது அகரா திசிலேயே கிடையாது. என்னீமா அவன்து போரூத வேளை. தனது அருமைத் தம்பியின் துணையையும் இழுந்து, இந்த சுக்ரீவனையும் எதிர்க்கத் துணிந்துவிட்டான்.

அனுமர்னின் மேலாடை நழுவுகின்றது.

மதி: அனும ! என்ன உடம்பெல்லாம் நெருப்புக் காயங்கள் ?

குக்:- உன் பொன்னன் மேனியெல்லாம் இப்படிப் புண்ணுகியிருக்கிறதே. அந்தோயார் செய்த கொடுமை ?

ரீமி:- அதனைக் கேட்கவா வேண்டும். அக் கல்வெந்துச் சீன் கட்டளை.

குக்:- கொடுமை ! கொடுமை !!

ரீமி:- சக்கரமுடியாது.

குக்:- இதேர் இப்பொழுதே சேன்று பழித்தேத்து கிட்டு வருகின்றேன். என்னைத் தடுக்காதீர்கள்.

அனு:- வேந்தே ! அவன் என் உடலைச் சுட்டான். நான் அவன் நகருக்கே கொள்ளிவைத்துவிட்டு வந்திருக்கிறேன்.

தமி:- எப்படி ?

அனு:- அகத்திய முனியின் சீடர்கள் இன்றிரவு இராவண மாளிகைக்குத் தீவைப்பர். இங்கேரம் இலங்கையை நகரத்தை அக்னிதேவன் ருசிபாரத்துக்கொண்டிருப்பான்.

மது:- சபாஷி!

ராம:- என் சீதை?

விபி:- பத்திரமாக இருப்பாள். என்மகளின் பாதுகாப்பில் இருக்கும்போது பயம் ஏதற்கு?

கூகு:- உடனடியாக தக்க பாடம் கற்பித்து கிட்கின்றையின் மானத்தைக் காப்பாற்றிய மாவீரனே! வாழக!

ராம:- நல்லது. இனிப் போராட்டத் திட்டங்களைப் பரிசீலனைசெய்வோம்.

மது:- வந்த களைதீர விப்போடனாலுக்கு உண்டிகொடுத்து பிறகு ஆர அமரயோசிக்கலாம்.

கூகு:- நல்லது செய்வேரம்.

களம் — 19.

இடம்:- இலங்கை.

காலம்:- நள்ளிரவு.

மாந்தர்:- அகத்தியரின் சீடர், வீரர்.

நள்ளிரவில் சில சீடர்கள் ககரின் மூலம் முடுக்குகளில் பதுங்கியிருந்து, தீவைக்கின்றனர். தீவைக்கின்றது. ஊர் மக்கள் பரப்புடன் அவறி அங்கும் இங்கும் ஓடுகின்றனர். வீரர்கள் தீயை அணித்து அவதிப்படும் மக்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்கின்றனர் யாவரும் இராவணனைக்கண்டு கோவெனக் கதறியழுகின்றனர்.

இரா:- பெருமக்களே! வருந்தாதீர்கள். தக்க நடவடிக்கை எடுப்போம். தங்களுக்கு ஏற்பட்டுள்ள சேத்ரங்களுக்குக் கணக்குக் கொடுத்துக் கண்ணவில்லை என்று செய்து கொள்ளுக்கள். பழுதுபட்ட வீடுவாசல்களை யெல்லாம் புதுப்பித்துக் கொடுக்கச் செய்கிறேன். கவலையின்றி அது வரை இங்கேயே தங்கியிருக்கலாம்.

முதியவர்:- வேந்தே! இது இயற்கையாக நிகழ்ந்த விபத்தல்ல, எதிரியின் சதிச்செயல் என்பது நிச்சயம். தங்கள் ஆட்சியிலேயே! இந்த அவலங்கள் நிகழுவதைக் காணும்போது வருங்காலத்தைப் பற்றி மிகமிக அஞ்ச வேண்டியிருக்கிறது.

இரா:- பெரியீர்! என் பின் சுந்ததியும் நம் பெருமைக் குப் பக்கமில்லாத வகையில் நடந்துகொள்ளும் என்ற நம் பிக்கையிருக்கிறது. எப்படியும் சதிகாரக் கும்பலை விரைவில் ஒழித்துக்கட்டுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாகக் கவனிக்கிறேன். தரங்கள் மனுந்தளர் வேண்டாம். மற்றை தீயாருக்கும் ஆறுதல் கூறுக்கள். யான் பிறகு சந்திக்கின்றேன்.

முதி:- இராவணப் பெரியர்!

யாவரும்:- வாழ்க!

முதி:- தமிழ்வள்ளல்.

யாவு:- வாழ்க !!

திருப்புக் காட்சி.

வீதியில் பதுங்கி ஓடிய சிடார்கள் வீரர்கள் கையில் சிக்குகின்றனர்.

வீர-1:- அடபடிப்பாவிப் பசுக்களா!

வீர-2:- நீங்கள் தானு இந்தக் கோர விபத்துக்குக் காரணம்?

வீ-1, 2:- உங்களுக்கு இந்த வக்ரபுத்தியைப் புகட்டியது யார்?

சீடர்களை அடித்தல்.

வீட்டி:- (அலறல்)

வீ-2:- உள்ள து வெளிவூஷனிட்டால் உயிரை எடுத்து விடுவேன். (அடித்தல்).

வீட்டர்:- ஜையேயா! (அலறல்)

வீர-1:- இன்னும் எத்தனை பேர் இப்படி கொள்ளியும் கையுழாப் புறப்பட்டார்கள். ("அடி")

வீர-2:- எல! நீங்கள் எல்லாம் அத்தியன் சீடன்கள் தரனே!

வீட்டர்:- ஆமாம்... ஆமாம்... (அலறல்)

வீர-2:- அந்தப் போமானிப் பயல்தானே உங்களை அனுப்பினான்?

வீர-1:- அந்தக் குள்ளப்பயல் தாடியைப் பொசுக்கனும்...

வீட்டர்:- அப்பர்டா! அம்மாட்டா. (அலறல்).

வீர-1:- கூலிக்கு மாரடிக்கும் இக்காலிகளை அடித்தாவதென்ன? தேசத்தை நாசமாக்கப் புகுந்துள்ள ஆரியைப் பிசா சுகளை யல்லவா நொறுக்க வேண்டும்.

வீர-1:- அட தருதலைகளா! உங்கள் தலை, நாளை தப்பாது.

வீர-2:- அவன் குரு என்ன லேசா? வெட்டினுதான் என்ன ஒட்டவைச்சுட மாட்டாரா?

வீர-1:- சமி இந்த நாய்களைக் கழுத்திலே கல்லைக்கட்டி டீகில் தள்ளினால் போகுது:

வீர-2:- நல்லதண்ணே ! ஏதோ மீனுவது பசியரஹம்.
இமுத்துச் செல்கின்றனர்.

களம் — 20:

இடம்:- அந்தரக்க மண்றம்.

காலம்:- முற் பகல்.

யாந்தர்:- இராவணன், பிரதானியர்.

இரா:- அன்பர்களே ! இதுவரை ஆரியத்தால்களைந்த வுவதிகட்டு அளவில்லை, அந்த கோர சம்பவங்களை விளைத்தால் நெஞ்சம் புழுங்குகின்றது. மானம் உந்துகின் றது : குருதி கொதிக்கின்றது. அந் யவுவஞ்சக நரிகளை நாட்டில் உலவ விட்டதே மாபெருந்தவறு. பரம் சாதுக்களைப் போல் நடித்து பாமர மக்களின் தயவுவத் தேடிக்கொண்டு பகுத்தறிவுக் கொல்வாத கருத்துக்களையும் கற்பண்களையும் கடவுள் பெயரால் கடைத்து மக்களின் அறிவை மழுங்கச் செய்கின்றனர். உணர்ச்சி மிக்கவர்கள் தட்டிக்கேட்டால் சம வம் பார்த்து அவர்களைத் தங்கிரத்தால் சாடுகின்றனர். அவ் வஞ்சகர்கள் வரழ்விற் செழித்து, நம் வள் நாட்டில் நிரந்தர ஆதிக்கம் பெற புரிந்துவரும் நரித்திறங்கள் நீங்கள் அறியாதனவல்ல அடுத்துக் கெடுப்பதும் பிரித்தாலுவதுமே பிற விக் குணமாகக் கொண்டிருக்கின்ற அச்சண்டிகளின் சூதால் அந்தோ ! நம் நெடுகவரில் நெருப்பு முண்டது. நளை நகர்ப் புறத்தில் இரத்தக்களாறி ஏற்படப் போகின்றது. அது குறித்துத் தங்கள் கருத்துரைகள் தேவை.

முதறிஞன்:- வேங்கே ! அந்த நாசக்காரர்களின் மோச வலைகய அறுத்து சோதரத்துபோகிகளின் கூட்டு முயற்சி யை முதலில் தகர்க்க வேண்டும்.

நீலி:- அரசே ! அகத்தியனுக்கு அஞ்சு விதி விலக்கு அளித்த பலனே இந்த வேதணை நம் இளவலும் உடன்

பிறந்த பாசத்தையும் இழந்து, கருங்காலியாக மாற்றுஞ்காலியாக மாற்றுஞ்காலில் பணிந்து சிற்கும் பேதமையை என்னென்பேன்.

இரா:- நல்ல மரத்தில் புல்துருசி பாய்ந்தது போல் நம் குடியில் தோன்றி தமிழ்க் குலத்திற்கே களங்கமான கயவினை உயிரோடுவிட்ட தவற்றிற்காக வருந்தவேண்டியதுதான்.

கும்பி:- அண்ண ! கடந்ததைப்பற்றிப் பேசி ஆவதென்ன ? நளை களத்தில் வாள்முளையில் அவ்வஞ்சகர்களைச் சந்திப்போம்.

இரா:- எவ்வளவு துணிச்சல் ! இதுவரை சரித்திரத்தில் காணப்படாத புதுமை. இலங்கைமாங்கர் முற்றுகையிடப்படுவதா?

நீலி:- ஆரியத்திற்கு அவ்வளவு தைரியமேது ? எல்லாம் அந்தக் கருங்காலி ச்க்ரீவனின் படைவளம்தான்.

முதலி:- அதற்கு உணர்க்கியற்ற உலுத்தன் விப்பிடணைனின் கூட்டுறவும் ஒரு காரணம்தான்.

மேகநாதனி:- தந்தையீர் ! வந்தவெள்ளத்தை திருப்பி அனுப்பமுடியுமா ? வட்டகட்டுவதற்கான வழியைப் பார்ப்போம்.

கும்பி:- நம் வாளுங்கும் வேலுக்கும் வேலைதேடி பல் சமயங்களில் வெளிசொடுகளுங்குச் செல்லவேண்டிருந்தது. ஆனால், அந்த விருந்து இன்று நம்மை நாடிவருகிறது.

இரா:- வரவேற்போர். ஆனால், சிந்தப்படுவது இருதார்த்தும் தமிழ்க் குருதிதானே. இட்டையில் ஆரியங்கியன்கேரு ருசிபார்க்க யிருக்கின்றது.

மேகி:- அதற்கென்ன செய்வது ? கருங்காலிகளோடு பிறந்த பலன். மானக்கெட்டு மதிகெட்டு மாற்றுஞ்காலில்

மண்டியிட்ட அந்தக் கோழைகளைக் குத்திக் குழைக்காது இன்று உருஙிய வரலை உறையிலிடோம்.

முதி:- போருக்காக அஞ்சலில்லையானாலும் ஆப்புல்லர் களின் சூதினை ஆராய்ந்தே நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நீலி:- நமது உளவுப்படை மறவர் சிலரைப் பிடித்துக் கொடுத்தப் பெருமைகூட நம் விபீடனர்க்குக் கிடைத்திருக்கிறது. அவர் அங்கு வெறும் விபீடனராக இல்லையே! எதிர்கால இலங்காதி பதியாகவன்றே நடத்தப்படுகின்றார்.

முதி:- எவ்வளவு பெரிய மனக்கோட்டை!

நீலி:- ஆரியச் சதியில் விளைந்த பதவிப் பித்தமல்லவா?

இரா:- தகர்ப்போம்.

கும்பி:- சிக்கங் இருந்த இடத்தில் சிறுநரி அமர்வாதா? என்ன ஆணவம்? மன்னைசைப்பிடித்த முத்தாண்மத்தர் களின் மண்ணடையைப் போக்கிலைவன்டும்.

இரா:- எதிரி எந்தவித சிரமமுமின்றி நமது நிலவரத் தை அறிந்துகொள்ள இந்தக் கருங்காலியன்றே கருவியாக உள்ளான்.

மேக:- நம்மிடம் வீரத்திற்கும் பஞ்சமா? வீக்கோண் ஹக்குப் பத்து எட்டாகப் பணக்காய் சீவுவதுபோல் தீர்த்துக்கட்டுகிறோம்.

இரா:- மகனே! உருளுக் கலைகளும் ஒடும் இச்தழும் உன் இனத்தவர்களுடையதல்லவா?

கும்பி:- அண்ணே! தங்கள் இனப்பற்றைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்து வாளாயிருங்கள். அவர்கள் பகைக் குலத்திற்குடன்பட்ட பாதகத்திற்காக மாளட்டும்.-

நீலி:- ஆரியதாசன் அனுமானக் கசக்கிப் பிழியவேண்டும்.

மேகி:- அப்புண்டினை அடியோடு அழிப்போம்.

இரா:- நல்லது. இப்போர்த் திட்டத்தினை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள். அதற்குத் தகுஞ்சப் பொறுப்பினை வகுத்துக்கொண்டு போரினை நடத்துவோம்.

மூதி:- (திட்டத்தினைப் பார்த்துவிட்டு) வேங்கீத ! சுதென்ன விந்தை ! இவ்வளவிற்கும் காரணமான அப்பேயீனக் கொல்லாமல் கைது செய்வதா?

இரா:- ஆம். சொன்ன சொல்லை நிறைவேற்ற வேண்டாமா?

மேகி:- என்ன ! ராமனைக் கொல்லக் கூடாதா? அப்பழிகாரனை உயிரோடு விடுவதா? அதைவிட இன்றே இரவோடிரவாக நகரைக் காலிசெய்து விட்டுவிடலாமே?

கும்பி:- அண்ண ! தங்கள் கருணைக்கு எல்லையில்லையா? பகைவனுக்கருஞ்வதா? அதுவும் படைமுகத்திலா?

இரா:- தமிழி! அத்தையல் தமிழ்நியப் பெற்ற சலுகையை மறப்பதா? அல்லது மறப்பதா? சீதையின் கணங்வன் என்பதற்காகக் கொடுத்த உயிர்ப்பிச்சை. அதனைத் தடுக்காதிர்கள். அவ்வீரோக்கியர்கள் அதர்ம யுத்தத்தில் ஈடுபட்டாலும், அதனைச் சமாளித்துக்கொண்டு, நமக்குச் சரிநிகர் இல்லாதவர்களையும், நிராயுதபாணிகளையும் விட்டு விடுக்கள். தப்பிப் பினைக்கட்டும். நீதியில் நம்பிக்கை வைத்து நேர்மையாக அறப்போர் புரிவோம். அவ்வீர வினையாட்டினைத் தீர்மாக நடத்தத் திட்டத்தினைப் பற்றிச் சிகித்துவாருங்கள். மீண்டும் மாலையில் சந்திப்போம்.

மூதி:- ஆம்.

- சுபை கலைக்கிறது.

களம் — 21.

இடம்:- போதிய மலை.

காலம்:- மாலை,

மாந்தர்:- அகத்தியர், தொல்காப்பியர், உலோபாழுத் தினர், அசரகுரு.

அகத்தியர் யோகங்ஷடையில் அமர்ந் திருக்கிறார். பத்திரியும், சிஷ்யனும் பணிந்து விற்கின்றவர். முலீவர் ஆசர்வ திக்கினரூர்.

அக்:- லோபா!

வேர்:- ஸ்வாமி!

அக்:- இதுவரை உண்ணினைவாகவே யிருந்தேன். வழிப பிரயாணம் ரோம்ப சிரமமோ?

வேர்:- தங்களைப் பிரிந்திருந்த சிரமத்தை விடவா? ஆனால்...,

அக்:- என்ன? அந்தப் பயல் ஏதாவது வித்யாசமாக...

வேர்:- நடந்துகொள்ளவேண்டும்.

அக்:- பிறகு?

வேர்:- வைகையில் பிழகுகிய வெள்ளம்.

அக்:- என்ன தெரியம் அந்த வைகைக்கு? அகத்திய னின் மனை சிறைய அடித்துக்கொண்டுபோக எண்ணியதா? இதோ பார் அந்த வைகை வறண்டுபோக சபிக்கின்றேன்.

அசரகுரு அந்த சமயம் வருகிறார்.

அ. குரு:- வேண்டாம். வேண்டாம். அதனால் பல கிரா மங்கள் பாழும்பிடும். இவ்வளவு கடுமையாகவா சபிப்பது.

வேரி:- ஆம் நாதா.

அகி:- அப்படியானால் கடுக்கோடையில் வறண்டு போகட்டும்.

அ. கு:- மழையே பெய்யாத என்ற வர்த்தையையும் கூடச் சேர்த்துக்கொள்ளலாமே.

அகி:- நல்லது.

அ. கு:- ஆஹா! தங்கள் தவமகிழையே மகிழம் மாழு னியின் கோபம் ஒரு காட்டாற்றின்மீது செல்லக்காரணம் என்னவோ?

அகி:- அசரகுருவே! என் தர்மபத்தினியை இழுத் துக்கொண்டுபோக...

அ. கு:- யார் முயற்சித்தது? என்ன கொடுமை? தனி யரக வந்தாளா?

அகி:- இல்லை ஐயா! தொல்காப்பியன்...

அ. கு:- குருத்ரோகம். குருத்ரோகம். சுந்திரன் தான் தவறினான் என்றால் தொல்காப்பியனுமா இப்படி? என்ன ஐயா! உங்கள் சிவ்யர்கள் பரம்பரையே குருத்ரோகிகள்போலிருக்கே.

அகி:- பெரிய அவசரக் குடிக்கையா பிருக்கிறே!

வேரி:- சேதியை முழுதும் வாங்கிக்கொள்ளாமல்...

தொலி:- என்ன அபசாரமான வர்த்தைகள். வெள்ளத்திலிருந்து காப்பாற்றி அழைத்துவங்தேன்...

அ. கு:- அட்டா! நான் என்னமோ வேறுவிதமாக எண்ணிவிட்டேன். மாழுனியே மன்னிக்கவும்.

அகி:- தொல்காப்பியா! என் லேபா முத்தினரயைத் தொட்டுத் தூக்கினுயா?

தொல்காப்பியன் சிறுநகை.

அ.கு:- அட சண்டாளா? என் கட்டளையே ரீரினூயா? என் தர்மபத்தினியைத் தீண்டினூயா? இந்தா யிட சாபம்.

அ. கு:- விட்டுவிடாதே மிடத்துக்கொள்.

வேரோ:- அவசரப்படாதிர்கள்,

அ.கு:- அபசாரம் புரிந்தவனுக்குப் பரிந்துபேசும் நீலி! வாவிபரின் வசீகரத்தில் பத்தினித்தளத்தைப் பறிகொடுத்தாயா?

தொல்லி:- குருதேவ்! பதறுதிர்கள். கொஞ்சம் சிதா னமாக...

அ. கு:- சமாக்சாரத்தைக் கேட்டதின் சுடிப்போம். இருங்கள். என்னப்பா தொல்காப்பியா! நடந்ததென்னே?

அ. கு:- உள்ளதைச் சொல்.

தேவலில்: ஸ்வாமி! நானும் குருபத்தினியும் நட்டாற் றில் வரும்போது வள்ளும் பெருக்கிட்டது. நான் அவளை கெருங்கக்கூடாது. இல்லை! என் சிழல்கூடப் படக்கூடாது என்பது ஆச்சரியனின் கட்டளை. ஆனால்...

அ. கு:- என்ன செய்வது? ஆபத்திற்குப் பாபமேது?

தொல்லி:- அப்படிக்கூட நினைக்கவில்லை. இந்த மூக்கீல் சுடியைப் பிடித்துக்கொண்டு...

வேரோ:- கரையேறினேன்.

அ. கு:- எக்கே அங்கத் தடியைக் கொடு?

அ. கு:- ஏன் அடிக்கவா?

அ.கு:- அளங்குபார்க்க...

அ. கு:- ஏன்?

தோல்:- முன்னின்னாக நாலுகோல் தள்ளி நடந்துவர வேண்டுமென்பது உத்திரவு.

அக்:- அடபாதகா இது முழுங்குறைகிறதே! நான் சொன்ன அளவை மீறிய குற்றத்திற்காக உனக்கு சொர்க்க மில்லாதுபோகட்டும்.

லோ:- என்ன? என்னைச் சாப்பாற்றிய குற்றத்திற்காகவா?

அக்:- ஆம். அவன் குற்றத்திற்கு உடங்கைப்பட்ட காரணத்திற்காக உனக்கும் சொர்க்கம் இல்லாது ஒழியட்டும்.

தோல்:- ஆத்திரத்தில் எண்ணைச் சுபித்த காரணத்தால் சீரும் அதே கத்தை அடைவீர். உமது அகத்தியம் இந்த நாட்டில் நின்று வில்லாது ஒழித்துக்கட்டுக்கிறேன்:

அ. கு:- நன்று! நன்று!! இந்த குரு சிஷ்யப் பிதற் றல்! ஏன் ஜூயர சொர்க்கம் போகாமல் தடுக்கக்கூடிய ஆற்றல் உள்ளவர் ஆற்றில் வெள்ளம் வராமல் தடுத்திருப்பது தானே? அதெல்லாம் எதற்கு? தனிலிழியே ஒரு இளமக்கையை வாசிப்பதுடன் வரச்சொன்னது யார் குற்றம்? உதது நடவடிக்கை எவ்வளவு பெரிய பைத்தியக்காரத் தனம். என்ன மோ இநிதல்லாம் உக்களுக்கு சுகஜம்...நமக்கென்ன?

களம் — 22.

இடம்:- போர்முனை.

காலம்:- கடும்பகல்.

மாந்தர்:- இருதரப்புப் படைகள்.

விற்பேர், வாட்போர், சட்டி.ச்.சண்டை,
மல்யுத்தம், முதலியன மிகக் கடுமையாக

நடக்கின்றன. களத்தின் ஒரு பகுதியில் முதிர்ந்த சிழவி ஒருத்தி கையில் வாஞ்சன உலவுகிறுன்.

கீழவிடாவிடம்:- என் வயிற்றில் பிறந்த மகன் கோழையாகப் புறமுதுகிட்டானா? தமிழ்க் குடிக்கே யிழுக்கல்லவா? வீர ஞக மடியாது கோழையாகவா இறங்கிருப்பான்? அப்பேய ணைப் பெற்ற வயிறு பற்றி எரிகின்றதே! அப்படி அவன் முதுகில் அடிபட்டு இறங்கிருப்பானேயானால், அவனுக்கு பாலுட்டிய இம்மார்பை அறுத்தெறிகின்றேன்.

ஒவ்வொரு பிண்மாகப் புறட்டிப் பார்க்கிறுன். தன் மகன் நெஞ்சில் அம்பாலடி பட்டு மாண்டுகிடப்பதைக் கண்டு,

கீழவிடம்:- ஆஹா! தமிழ் வீரம் விளங்கத் தன்மாணத்திற் காகப் பேராடி மடிந்த மகனே! உண்ணைப்பெற்ற அன்றை விட இன்று பெரிதும் மகிழ்ச்சிக்கிறேன். ஒரு கோழையின் தாய்ஏன்ற கேவலத்திற்கானாவேனே! என்று அஞ்சினேன். என் வயிற்றில் பாலை வார்த்தாய். வெற்றி வீரனுக மடிந்த வீர விளக்கே! ஒரு சுத்த வீரனின் தாய் என்ற பெருமையே யான்பெற்ற செல்வங்களில் சிறந்ததன்கூரோ! தமிழ் மகனுகப் பிறந்த கடமையை நிறைவேற்றிவிட்டாய். (வரை ஓங்கி) தமிழ் யண்ண் இராவணன் வாழுக!

திருப்புக்காட்சி.

எதிரிகளைக்கொன்ற கும்பகர்ணன் கம்பீர மாகத் திரும்புகிறுன். பின்புறம் விபீட ணன் ஸ்ரீகிறுன்.

விபீ:- அண்ணு!

கும்பஃ:- யாரது? (வெறுப்புடன்)

விபீடனன் வேடங்கலைத்துவனாங்குகிறுன்

கும்பஃ:- அட பழிகாரா!

விபி:- மன்னிக்கவும். தங்கள் பெருந்தல்லமயை மதித் துத் தங்களை நண்பராக அடைய ராமபிரான் என்னை...

கும்பஃ- (காதைப் பொத்திக்கொண்டு) என்ன கடுரமான சொல். உடன்பிறந்தக் கடமையைச்சிடப் பகைவனின் நடபு மேலரனதா?

விபி:- தங்களுக்கே இலங்கை அரசரிமையை...

கும்பஃ- சி! நய்தாக்கொள்ளுமோ சிங்கம். நல்லரசு, இலங்கை அரசு நமது பிறப்புரிமை. அதனையடைய அவ்வன்னியனின் உதவி தேவையா? நன்றிகெட்டப் பதரே! இவ்வுலக வாழ்வைச் சுதமேன்றெண்ணி, நம் அண்ணன் செய்த பெரிய நன்மைகளை மறப்பேனு? பலகாலம் போற்றி வளர்த்துப் போட்க்கோலம் புனைந்து அனுப்பிய மன்னைன் துறந்து பகைவருடன் உறவாடுவேனு? இலங்கைச் செல்வத் தை அழிக்கவந்தப் பகைவனை வாழ்த்தி அடிப்பளிவேனு? என்ன பேதமை? சின் பேட்டி மனப்பான்மை எண்ணெடும் அவ்வாறு மதிக்கச்செய்தோ!

விபி:- ஆனாலும் போன்ன் முடிவு?

கும்பஃ- யாதாயின் என்ன? வெற்றி, தோல்வியைப் பெரிதாக மதித்தேனில்லை. மானத்திற்குப் பேரராட வந்த நன் மரணத்தைக்கண்டு ஆஞ்சலேவேனு? பிரித்தாரும் ஆரிய சூழ்சியில் சிக்க இக்கும்பக்கணன் அவ்வளவு எளியனவில் என்பதை அந்த எத்தனுக்கு எடுத்துக்கூறு:

விபி:- அண்ணு!

கும்பஃ- துரோகி! பேரய்விடு! என்முன் நில்லாதே! உடன்பிறந்த பாசம் பகைமுகத்திலும் உண்ணீக்கொல்லாமல் தடுக்கின்றது. இங்கேறல் (வரளை உருவி) ஓடு.

விபிடணன் ஓடிவிடுகிறான். கும்பகர்ணன் ஆக்திரமாக மறுமுனைக்கு வருகிறான். அக்திச் சங்கொலிக்கின்றது.

கும்ப:- இன்றைய போர் இந்த அளவோடு நிறுத்தப்படுகின்றதா? ஆம்! கதிரவனும் இக்குடும் பேரரினைக் காணச் சக்யாமல் அதோமறைகிறோன். வாளே! சின் பகிக்கிறையாக எவ்வளவு உயிர்களைப் பழிவாங்கினும்! இன்னும் உன் வெறி அடங்கவில்லையே! நாளை உன் வெறி அடங்கவிருந்தாட்டுக்கீர்ண.

வாளை உறையிலிட பகைவர் பலர் திடை ரென்று தாக்கி வீழ்த்துகின்றனர்.

களம் — 23.

இடம்:- வீரனின் வீடு.

காலம்:- அதிகாலை.

மாந்திரி:- தாய், பகன்.

மகன் கச்சையை வரிந்து கட்டிக்கொண்டிருக்கின்றோன். கரு வி களைக் கையில் எடுத்துவந்த தாய்,

தாய்:- மகனே! நம் மரபின் பெருமை விளக்கமானத்திற்காகப் போராடு. உயிர் பெரிதல்ல! முதல் நாள் போரில் உன் தந்தை எவ்வளவு மாற்றுவேற்றும் மாய்த்து நம் மன்னைக்காக அம்முயற்சியில் தன் உயிரையும் வழங்கியுள்ளார். நேற்று உன் அண்ணன் விளைத்த அசுகாய் சூரத்தனத்தைக் கேட்டு மனங்களித்தேன். மகனே! நம் முன்னேர்கள் பரம் பரையாகப் போற்றி வந்த இவ்வீர வாளை ஏந்து! புகழுக்காக உயிரையும், உடலையும் திபாகம்செய்வதே வீரர் கடமை. இம்மியும் கலங்காதே! பகைவரைப் புறங்காணின் வெற்றி மாலை. அவர் கையால் வெட்டுண்டு மடிந்தால் புகழ் நிலைத்து நிற்கும். உடம்பில் ஒரு சொட்டு ரத்தம் இருக்குப்பரையில் உன் உடைவாள், குத்திட்டி, வில், வேலெல்லாம் கோரம் விளைவிக்கவேண்டும்.

மகன்:- அம்மா ! கடமையைச் சுடலா பெரிது. வாகை சூடினால் தங்களை வந்துகண்பேண்; இன்றேல் புகழ் சூடி எங்கதயும் எம் முன்னவனும் சென்ற திசை நாடுகேவன். தமிழ்க் காவலனின் செங்கோலுக்குக் கடமைப்பட்டவள்ளவா? வீரத் தாயே! தங்கள் மகன் ஒரு கொழுமியாக மடியமாட்டான்.

தாய்:- நல்லது வெற்றி வீரனுக்த திரும்புக!

மகன் தாயை வணங்க அவள் வாழ்த்து கிருள்.

திருப்புக்காட்சி.

களத்தில் கடும்போர். ராம இலக்குவர்க்கு விபீடனன் உளவு கூறுகிறுன்.

கக்கி:- வேங்கேத! மேகநாதனைக் கொன்றுவன்றி இராவணனின் வீரங்குன்றுது.

இலக்கி:- மிக பலவனுகவன்றே இருக்கின்றன. அவன் ஒருவன் பலரை ஏதிர்த்துச் சமாளித்துவிடுகிறானே!

இராமி:- அவனுக்கு நிகரான வீரன் எவனும் நம் தரப்பில் இல்லையா?

விபி:- அவன் வரள் பலத்தால் வென்றால் நாம் மூளை பலத்தால் முறியடிப்போம்.

இராமி:- எப்படி? (விபீடனை இரகசியம் கூறுகிறான்)

மேகநாதனைப் பலர் மடக்கிப் போராடுகின்றனர். இவர்களும் கலந்துகொண்டு வீழ்த்துகின்றனர்.

மேகி:- (விபீடனைப் பார்த்து) அட! தங்கத முறையில் வைத்துப் பேசும் தகுதிகெட்ட அடிமையே! உலகம் போற்றும் உயர்ந்த வரம்பானுவும் பழிப்படவந்த வாழ்வை ஆண்மை உள்ளவர் வீரும்புவரா? இலங்கை மக்களெல்லாம் அடியோடு மாண்டின் எவர்க்கு அச்சனுக நீ ஆளப்போகின்

ரூய்? அயலர் பலங்கொண்டு அரசாஞ்சும் வரழ்வும் ஒரு வாழ்வா? மானம் என்பது எங்களோடு மடிந்துவிடுமோ? உடன்பிறக்காலையும் உற்றூர் உறவின்றையும் கொண்டு குசித்தக்கிளையாளியுடன் கூடிக்குலவி வாழ விரும்பும் உண்புத்தி என்னே! உனது அண்ணைது உடல் களத்தில் விழித்தப்பட்டிப், புருஷியில் புரஞ்சமோது அழுவாயோ? அன்றி! அண்ணியருடன் கூடி அலங்காரமாக இருந்து ஆளுவாயோ? இராவணன் ஆண்ட பொன்னுட்டினை ஆளும் தகுதி உனக்குண்டா? மாற்றூர் மனங்களிக்க என் போர் முறைகளை உளவுக்கறிய எத்தனே! உன்னை உலகம் ஏற்குா? என்னே உன் சிறுமதி இருந்தவாறு? சதிகாரக் கும்பலின் கைக்கலீயே! நான் சுதந்திர வீரரை மடிக்கிறேன். நீ மாணங்கெட்டட அடினமையாக வாழ!

மேகநாதன் உயிர்விடுகிறுன்.

களம் — 24.

இடம்:- போர்முளை.

காலம்:- அந்தி.

யாந்தர்:- பகைவர், இராவணன், வண்டார்குழலி.

களத்தில் இராவணன் கடும்போர்புரிந்து நிராயுதபாணியாகிறான். தன்மீது வைத்தத் தாக்காலியில் பிடிப்பிடிச் சாடுகிறான். இறுதியில் விபீடனன் உளவால் வீழ்த்தப்படுகிறான்.

இராவ:- கோழைகளே! ஒருவளைப் பலர்கூடித் தாக்குவது வீரமா? அதுவும் நிராயுதபாணியாக நிற்கின்ற நேரத்தில் ஆயுதக்கொண்டு அழிப்பது ஆண்மையா? ஆளுக்கு ஆள் நேர்நின்று மல்லாட ஸ்ரீக்கிருஷ்ணம் ஆம் ஆற்றல் உண்டா?

ராமனைப் பர்த்து

அட ! ஆரியப் பேடியே ! அயோத்தியிலிருந்து படை கொண்டுவந்து பேரராஜனால் உங்கள் வீரத்தின் நேர்மை விளக்கும் உன் தங்கிரத்தால் கிட்கிந்தைப் படையும் இல்ல கைப் படையுமானாலே மேதிக்கொள்கின்றன. எங்களில் யார் வெண்றாலும் திராவிடத்துக்கண்ரே வெற்றி ? ஆனால், கிட்கிந்தையான் வெற்றியால் உன் சூதுக்கு ஆதிக்கமுண்டு.

சுக்ரீவ, விபீடனாரப் பார்த்து

மாணத்தை விட்டு மாற்றானுக்குத் துணைபொன சோதரத் துரோகிகளே ! உங்கள் அகரமத்திற்கு, அகிகார வெறிக்கு, பதவி மேகத்திற்கு என் அன்புத் திருநாடு இரையாவதா?

தனியே

ஓ ! இஸ்பத் தமிழகமே ! இந்த அவலத்தைப் போக்க என்னுலானதைச் செய்தேன். என் அருமை மைந்தன், அங்குச் சோதரன், ஆருயிர்த் தோழர், வீர மறவர், ஆகப் பலரைப் பறிசொடுக்கேன். அந்தோ ! ஆயிலும் என் ! உன் சுதங்கிர வாழ்வு பறிபோகின்றது. நீ அடிமை நாடாக்கப் படும் பரிதாப நிலைக்கு என்கெய்வேன். பிறங்க போன்னாட்டின் பாசத்தை விடுத்து பிறநுக்கு ஆட்பட்ட பேமாணி களைப் பெற்ற பலன் ! ஆரிய விஷம் தமிழ்ப் பண்பைப் பழாக்குமே ! உனது ஒப்பற்ற தனி நாகரீகம் குலைக்கப் படுமே.

சுக்ரீவ, விபீடனாரப் பார்த்து

அட கருங்காலிகளே ! வருங்கால மக்கள் உங்களை மன்னிக்கவேமாட்டார்கள். திப்பொழுது வேண்டுமானால் கைக்கூலிகளைக்கொண்டு, போலியாக புகழுப்பட்டு புராணங்களில் போற்றவும்படலாம். ஆனால், சரித ரீதியாக என் நேண்டும் பழிப்பிற்கிடமான கறையைத் தேடிக்கொண்டார்கள். என்றெனும் ஒருங்கலத்தில் ஆரியச் சூது அம்பல மாக்கப்படும். மக்கள் மன்றத்தில் உங்கள் பரம்பரை தலை கவிழ்ந்து விற்கும். இதோ யான்மாதிரின் நேண். ஒரு அடிமை யாக அல்ல. மாண்மூளை தமிழ்நாடு, நீங்கள் வாழுப்போ

சின் நீர்கள். ஆனால், உரிமையோடல்ல, ஆரியக் கூலியாக. நான் ஆண்டேன்வீரத்தின் வலிமையால் நீதியைப்போற்ற ! நீங்கள் ஆளப்போன்றீர்மாற்றுன் தயவில் சர்வாகும் குழபலின் சூதுவரா !

சோர்ந்து விழுகிறான். வண்டார்குழலி அலறி வருகிறான்.

வணஃ:- ஐயனே ! என் அழகனே ! நின் வீரத்தால் வெல்லப்பட்டவேந்தர்கள் எவ்வளவுபேர் ? அங்கோ ! இன்று நீ தூரோகத்தால் வீழ்த்தப்பட்டனேயே ! பொன்னிலங்கை வேங்கே ! நின்உடல் புழுதியில்புராவதா ? என் ஆரூயிரே ! வஞ்சனைக்கு வாழ்வா ? சூதுக்கு வெற்றியா ? நீதிக்கு அழிவா ? வளங்டிட்டிற்குத் தாழ்வா ? இந்த அவல நிலைக்கு மாற்றில்லையா ? அங்கோ ! என் கருத்தேறி உயிரேறி கலந்து நின்ற தமிழ்த் காவலன் மாண்டான். தமிழகம் உரிமை இழங்கது, தமிழ்ப் பெருமக்கள் வாழ்விழந்தனர். தமிழக கலை குலைக்கப்படும். என் அனபுத் தமிழகமே ! இன்பத்தாயகமே ! தன்மானங்கெட்ட சமூகர்களால் தாழ்த்துவிட்டாய் ! இல்லை. தாழ்த்தப்பட்டாய். அன்னிய ஆகிக்கத்துவிருந்து, ஆரியச் சூறையிலிருந்து என்று விடுபடுவாயோ ? நயவஞ்சக ஆரியம் நாட்டைப் பாழாக்குமே ! தட்டிக்கொசுத் தமிழன் தலையெடுப்பானா ? வீர வேந்தன் வீழ்ச்சிக்குப் பிறகு, உணர்ச்சியற்ற உலுத்தர்களா உண்ணை ஆள்வது ? வேண்டாம் ஒரு அடிமை நாடாக அன்னியக் கொடி நிழலில் வரழ்வதைசிட்ட கொடுங் கடலில் மூழ்கி அழிந்துபடு. வளநாடாக இருந்து வஞ்சகரால் சுரண்டப்படுவதைவிடவறண்ட பரலையாகிறோ. வளங்கொஞ்சம் பசுமலைகளைக் குழுறும் எரிமலைகளாக்கு ! தமிழகமே ! ஏ தாழ்ந்த தமிழகமே ! விழியாத் துபில்கொண்ட என் வீரவள்ளூலை இதோயானும் தொடர்க்கண்றன். எதிர்காலத்திலேனும் இழிநிலை கடந்து தலைநிமிர்ந்து வாழ்க ! காதல... சுரதல...

இராவணாத் தகைத்திருந்த அம்மைப்படி இங்கித் தரதும் குத்திக்கொண்டு மடிக்கிறான்.